



இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்

வருடாந்த அறிக்கை
2018-2019

உள்ளடக்கம்

நோக்கு, இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள்	04
இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம்	05
நிறுவனம் பற்றிய தகவல்கள்	06
தலைவரின் செய்தி	07
சிரேஸ்ட் முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்	08 - 09
உற்பத்தித் தொகுப்பு	10 - 12
வர்த்தக மீளாய்வு	13
தொழில் உருவாக்கம்	14
நிறுவன ஆளுகை	15
நிதிசார் சிறப்பம்சங்கள்	16
நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபடத் தோற்றம்	17 - 18
கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை	19 - 20
கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை	21 - 22
விரிவான வருமானக் கூற்று	23
நிதி நிலை பற்றிய அறிக்கை	24
உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று	25
காசுப்பாய்ச்சல்கள் பற்றிய கூற்று	26 - 27
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	28 - 47

நோக்கு இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள்

எமது நோக்கு

தேசிய வணிகத் துறையின் முதல்வராக மாறுதல்

எமது இலட்சியப் பணி

ஆசியாவின் வணிக மையமாக அமைவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பங்குதாரர்களின் நலன்களைப் பேணிக்கொண்டு ஏனைய அனைத்துத் துறைகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை அடிப்படையில் அரசு துறையின் செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு துறைக்குத் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குதல்.

நிறுவனசார் இலக்குகள்

நியாயமான வருவாயை ஈட்டுதல்,
பணியாளர் மற்றும் தொழில்சார்
மேம்பாட்டிற்கு பங்களிப்பு நல்குதல்
மற்றும் விசேட வியாபாரச் சின்னங்கள்
மூலம் உற்பத்தித் தலைமையை
நிறுவுதல்

இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம்

தொழிற்பாட்டு இலக்குகள்

- ▣ பல்வகைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் சந்தையை உறுதிப்படுத்துதல்
- ▣ புகழ்பெற்ற மற்றும் நம்பகமான சர்வதேச வியாபாரச் சின்னங்களை நம் நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துதல்
- ▣ நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதன் மூலம் அதன் நற்பெயரை உருவாக்குதல்
- ▣ அரசதுறையின் தேவைகளை திறம்பட வழங்குவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்
- ▣ நிறுவனத்தின் பிரதான உற்பத்திகளின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்
- ▣ அரசு கொள்கைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலம் உற்பத்தியை மேம்படுத்துதல்

தொழிற்பாட்டு மூலோபாயங்கள்

- ▣ வாடிக்கையாளர் தளத்தையும் அணுகலையும் விரிவப்படுத்துதல்
- ▣ வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளின் தொகுப்பை அதிகரித்தல்
- ▣ தொழிற்பாட்டு வளத் திட்டமிடல் முறைமை மற்றும் பெறுகை ஒப்புதல் மூலம் வலைதள இயல் வணிக முகாமைத்துவம் மற்றும் தரவு முகாமைத்துவம்
- ▣ பிரதான உற்பத்தி வகைகளில் செயலூக்கமான மற்றும் பயனுள்ள பங்கேற்பு

வருடத்திற்கான முன்னேற்றம்

எமது முக்கிய வணிக வருமானமானது 3,474 மில்லியன் ரூபா மதிப்பைப் பதிவு செய்தது மீளாய்வாண்டில் ஏனைய தொழிற்பாட்டு வருமானம் 2.6 மில்லியன் ரூபாவாகும். வருடத்தில் வரிக்கு முந்திய நிகர இழப்பு 32.5 மில்லியன் ரூபாவைக் காட்டியதுடன் மொத்தப் உரிமையாண்மை 786 மில்லியன் ரூபாவை குறைவடைந்தது.

2019 மார்ச் இறுதியில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 436 ஆகும்.

உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டாக எங்கள் சொந்த STC வியாபாரச் சின்னத்துடனான உற்பத்திகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளதோடு மேலும் பல வகையான உற்பத்திகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

நிறுவனம் பற்றிய தகவல்

கம்பெனியின் பெயர் :

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்

சட்ட வடிவம் :

2007ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் எஸ்.டி.சி ஜெனரல் டிரேடிங் கம்பனி என காணப்பட்ட பெயர் 2010.10.01 ஆம் திகதி இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அரசு கம்பனிகள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை ஜெனரல் டிரேடிங் கம்பனியாகத் தாபிக்கப்பட்ட நிறுவனம் அதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை அரசு வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் என அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தலைவர் /முகாமைத்துவ பணிப்பாளர் :

டாக்டர். ஏ.எம். ஜமீல் : (2018.06.08 இராஜினாமா)
ஜனாப். ஹுசைன் ஏ. பைலா : (2018.06.22 இணைதல்)
(2019.11.26 இராஜினாமா)
திரு யோகா பெரேரா : (2020.01.24 இணைதல்)

பணிப்பாளர் சபை :

ஜனாப் எஸ். எல். டீன் : (2015.02.02 இணைதல்)
திரு. டி. ஜீவநாதன் : (2018.11.23 இராஜினாமா)
திரு. வீ. நிதர்சன் : (2018.11.23 இராஜினாமா)
திரு. ரீ. வீ. வீரசேன : (2015.12.01 இணைதல்)
திரு. எஸ். இலங்கதிலக்க : (2018.11.21 இராஜினாமா)
திரு. கே. ஆரியவன்ச : (2018.11.21 இராஜினாமா)

கம்பனிச் செயலாளர் :

கே.எல். மெனேஜ்மன்ட் கன்சல்டன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி :

கணக்காய்வாளர் தலைமை அதிபதி
தேசிய கணக்காய்வு அலுவலகம்,
இலக்கம் 306/72,
பொல்தூவ வீதி,
பத்தரமுல்லை.

வங்கியாளர்கள் :

மக்கள் வங்கி
NDB வங்கி
சம்பந் வங்கி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் :

த.பெ. 1686
100, நவம் மாவத்தை,
கொழும்பு 2,
இலங்கை.
தொலைபேசி: 2422341-3
தொலைநகல்: 2447970
மின்னஞ்சல் : lankagen@sltnet.lk
வலைதளம்: www.stcgeneral.com

கம்பனி பதிவிலக்கம் :

PB 863

ஊழியர்களின் எண்ணிக்கை :

முடிவடைந்த வருடத்தில் கம்பனியினால் 436 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தலைவரின் செய்தி

2018/2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையை முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்

வெளிப்புற வர்த்தகச் சூழலின் தோற்றம்

2017 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 3.42% ஆக இருந்ததுடன் 2018 ஆம் ஆண்டில் அது 3.2% ஆக மேலும் குறைவடைந்தது. இந்த எதிர்மறைப் போக்கானது 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது அதேவேளை 2018 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7% ஆக காணப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த மந்தநிலை மற்றும் செலவினங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கை என்பன இக் காலகட்டத்தில் கூட்டுத்தாபனத்தின் வணிகத்தை நேரடியாகப் பாதித்தன. தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக இந்த எதிர்மறை சூழ்நிலையை ஒரு சாதகமான மட்டத்தில் முகாமைசெய்வதற்கு கூட்டுத்தாபனத்திற்கு இயன்றதோடு வரும் ஆண்டில் உயர்ந்த செயலாற்றுகை எதிர்பார்க்கப்படுகின்றது.

2018/2019 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம்

மொத்த வணிக வருமானமானது 3,474 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதோடு அதனை கடந்த 2017/2018 உடன் ஒப்பிடும்போது அது ஒரு எதிர்மறையான வளர்ச்சியாகும். ஒட்டுமொத்த பொருளாதார மந்தநிலையானது ஆண்டு முழுவதும் ஒட்டுமொத்த வணிகத்தை நேரடியாகப் பாதித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் பொது மக்களின் கொள்வனவுச் சக்தியைக் குறைத்த வெளிப்புற காரணிகள் மற்றும் அரசு துறையின் செயற்பாடுகள் தொடர்பாகப் பின்பற்றப்பட்ட இறுக்கமான கொள்கைகளின் காரணமாக அரசு துறை மந்தமான வளர்ச்சியை அடைதல் என்பனவாகும்.

அரசு துறைக்கான பிரதான வழங்குநர் என்பதால், தொடர்புடைய ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகளால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கான தீர்மானம் நேரடியாக புரள்வு குறைவடைதல் மீது நேரடியாகப் பாதித்தது. இருப்பினும் அடிப்படைப் பொருட்களுக்கான தேவை நிலையான மட்டத்தில் இருப்பதால் அலுவலக வழங்கல் பிரிவின் புரள்வில் சிறிது அதிகரிப்புக் காணப்பட்டது. தீர்வைவரியற்ற கடை மற்றும் இரசாயனப் பிரிவின் புரள்வினைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவுகளும் 2018/2019 ஆம் ஆண்டில் மொத்த இலாப எல்லையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தீர்வைவரியற்ற கடையின் புரள்வு விழ்ச்சி மொத்த இலாபத்தின் ஒட்டுமொத்த இழப்பை பாதித்துள்ளதுடன் அது இறுதியாக இரண்டு ஆண்டுகளிலும் புரள்வின் 18% என்ற ஒரே மட்டத்தில் காணப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள் 18 மில்லியனிலிருந்து 2.6 மில்லியனாக குறைந்துள்ளது.

நிதி செலவினங்களின் தாக்கத்தை தவிர்த்து மொத்தச் செலவினத்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 9% ஆல் குறைந்துள்ள அதே நேரத்தில் நிதிச் செலவினம் சற்று அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த நிகர விளைவு 29 மில்லியன் ரூபாவிலான எதிர்மறையான தேறிய இலாபமாகும். கடந்த வருடத்தின் நேர்மறையான 6.87 க்கு ஒப்பீடாக 2.7 மறைப்பெறுமதி பதிவு செய்யப்பட்டது. 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 436 ஆக உள்ளது.

எதிர்காலத் திட்டங்கள்

- தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தி மீது சிறப்புக் கவனம் செலுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளில் சந்தைப் பங்கை அதிகரிப்பதற்காக தொடர்ச்சியாக விற்பனைக்குப் பின்னரான சேவை வழங்கல் அரசாங்கக் கொள்கை வழிகாட்டுதல்களின்படி அரசு துறை ஊழியர்களுக்கு விசேட கடன் திட்டங்களில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாணய பரிமாற்று வீத அபாயங்களைக் குறைப்பதற்காக ஏற்றுமதிச் சந்தைகளில் ஊடுருவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கவனிப்பது அடுத்த ஆண்டுக்கான அட்டவணையில் உள்ளன.
- இலாப அளவினை அதிகரிப்பதற்காக இலங்கையில் சந்தைபடுத்தக்கூடிய உலகப் புகழ்பெற்ற பொருட்களுக்கு ஏக முகவராண்மைத்துவத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கவனம் செலுத்துதல்.
- செயலாற்றுகை மற்றும் தேறிய இலாபம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக காசுப் பாய்ச்சலை மேம்படுத்தும் பொருட்டு இருப்புப் புரள்வு மற்றும் கடனாளிகளின் புரள்வு விகிதங்களை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலமும் நிதிச் செலவினங்கள் குறைக்கப்படும்.

நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சிரேஸ்ட முகாமைத்துவத்திடமிருந்தும் ஊழியர்களிடமிருந்தும் மேற்கொண்டும் ஆதரவை எதிர்பார்த்து, கௌரவ உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சருக்கும், பணிப்பாளர் சபையின் எனது சக உறுப்பினர்களுக்கும், எமது வங்கியாளர்களுக்கும் நிதியாண்டில் எமது வெற்றிகாக பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்கு இதனை வாய்ப்பாகக் கொள்கின்றேன்.



யேரகா பெரேரா

தலைவர் / முகாமைத்துவப் பணிப்பாளர்

சிரேஸ்ட் முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

சிரேஸ்ட் முகாமைத்துவம்

தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர்
பொது முகாமையாளர்
பிரதிப் பொது முகாமையாளர் சந்தைப்படுத்தல்
நிதி முகாமையாளர்

பெயர்

ஜனாப் ஜனாப்.ஹுசைன் ஏ.பைலா
திருமதி சமிலா இத்தமல்கொட
திரு.எம்.என்.மகேஷ் மென்டிஸ்
திரு.மெரில் நோனிஸ்

பிரிவுத் தலைவர்கள்

இரசாயனப் பொருட்கள் மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகள் பிரிவு
உதவி முகாமையாளர் திரு.கே.எச்.குணவர்த்தன

அலுவலக வழங்கல் பிரிவு
உதவி முகாமையாளர்

திருமதி.ஜயந்தி

விட்டு மற்றும் பொழுதுபோக்கு உபகரணப் பிரிவு
உதவி முகாமையாளர்

செல்வி.என்.பீ.ரணசிங்க

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு
உதவி முகாமையாளர் - விற்பனை

திருமதி.அனுபமா பீரிஸ்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு
முகாமையாளர் - த.தொ.தொ.சேவைகள்
உதவி முகாமையாளர் - த.தொ.தொ.சேவைகள்

ஜனாப்.எம்.ஐ.எம்.அஸ்ஹார்
திரு.கேஜி.சீ.ஜனக்க

மின் மற்றும் மின்னணுப் பிரிவு
முகாமையாளர்

திரு.கே.எல்.பத்திரண

விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பிரிவு
உதவி முகாமையாளர்

திருமதி.மதுஷானி அக்குருகொட

பெட்டரிப் பிரிவு
முகாமையாளர்

திருமதி.இ.கே.ஜயசூரிய

கட்டுமானம். உலோகப்பொருட்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் பிரிவு
உதவி முகாமையாளர்

திரு.அநுராத மகேஷ்

வாகன உற்பத்திப் பிரிவு
உதவி முகாமையாளர்

திருமதி. சரோஜா டீ சில்வா

சிரேஸ்ட் முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

பிரிவுத் தலைவர்கள்

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் பிரிவு
பொறுப்பதிகாரி

பெயர்

திரு.இ.பி.குமார

விசேட கருத்திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்தல்

உதவி முகாமையாளர்

செல்வி.மிஹிரி ஹேரத்

காட்சியறைத் தொழிற்பாடு

முகாமையாளர்

திரு. கயான் ரணதுங்க

தீர்வைவரியற்ற கடை

உதவி முகாமையாளர்

திரு.ரஞ்சன் பத்மலால்

பெறுகைப் பிரிவு

உதவி முகாமையாளர்

ஜனாப்.ஏ.ஆர்.மொஹமட் பஸ்னான்

நிதிப் பிரிவு

கணக்காளர்

திருமதி.ஐ.கே.பி.பி.பெரேரா

தகவல் தொழில்நுட்பப் பிரிவு

பதில் சிரேஸ்ட் முகாமையாளர்

திரு.நிரோஷ் பண்டார

கணக்காய்வுப் பிரிவு

முகாமையாளர் - உள்ளகக் கணக்காய்வு

செல்வி.லலனி சமுத்ரா

மனித வளம் மற்றும் சட்டப் பிரிவு

சட்ட உத்தியோகத்தர்

முகாமையாளர் ம.வ.

திருமதி.ஆர்.எஸ்.இ.ரத்நாயக்க உதவி

திருமதி.ஏ.தசநாயக்க

சேவைகள் மற்றும் வழங்கல்

முகாமையாளர்

ஸ்டோர்ஸ்

முகாமையாளர்

திரு.எச்.கே.அநுர

ஜனாப்.ஆதம்பாவா றபீக்

கிளைகளும் காட்சியறைகளும்

1 குருநாகல் காட்சியறை

2 கண்டி காட்சியறை

3 மாத்தறை காட்சியறை

4 அநுராதபுரம் காட்சியறை

5 யாழ்ப்பாண காட்சியறை

6 சாய்ந்தமருது காட்சியறை

7 பொலன்னறுவை காட்சியறை

8. செய்லென்சிற்றி கடைத் தொகுதி

இல 243/3/1, புத்தளம் வீதி, குருநாகல்

இல 449, வில்லியம் கொப்பல்லவ வீதி, கண்டி

இல 11, YMCA கட்டிடம், புகையிரத நிலைய வீதி, மாத்தறை

இல 561-B, 38 4ஆம் குறுக்கு வீதி, அநுராதபுரம்.

இல 127, MPCSC கட்டிடம் காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்

இல 452 பிரதான வீதி, சாய்ந்தமருது.

இல 75/B, 2 எலபார கதுருவெல

பொருளாதார நிலையம், நாராஹேன்பிட்டி

எமது உற்பத்தித் தொகுதி



அலுவலக வழங்கல் மற்றும் உபகரணங்கள்

டபிள் A & ஏனைய நிழல்பட கட்டாசிகள். பலகைகள், கட்டாசி வகைகள் புத்தகங்கள், பைல்கள் மற்றும் போல்டர்கள், கடித உறைகள், அலுவலக பைகள் மற்றும் பிரீ/பேக்கேஸ்கள் பேனாக்கள் மற்றும் பென்சில்கள் வெண் பலகைகள் மற்றும் மாக்கர்கள் கத்தரிக்கோல், காகித கத்திகள் மற்றும் காகித சிறு துண்டாக்கும் கருவிகள், கால்குலேட்டர்கள், ஸ்டேப்லர்கள் மற்றும் பஞ்சர்கள், இருவட்டுகள் மற்றும் டிவிடிகள் யூ.எஸ்.பி டிரைவ்கள் மற்றும் பிற காகிதாதிகள்.

வீட்டு உபகரணங்கள்

அலுமினியம் பொருட்கள், பீங்கான் தயாரிப்புகள், நான்ஸ்டிக் சமையலறை பொருட்கள், அனைத்து வகையான துப்புரவுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள், அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள், கோப்பைகள் மற்றும் சாஸர்கள் முள்கரண்டி மற்றும் பீங்கான் பொருள்கள் கெட்டிஸல் மற்றும் ஜக்ஸ், இராக்கைகள் மற்றும் தட்டுகள் வென்னீர் குடவை (பிளாஸ்டிக்குகள்), நீர் வடிகட்டிகள் மற்றும் சுத்திகரிப்பிகள், தலையணைகள், மெத்தைகள் மற்றும் மெத்தை விரிப்புகள், ரப்பர், தும்பு தரைவிரிப்புகள், தராசுகள் மற்றும் மழை அங்கிகள், குடைகள், திசுக்கள், காடதாசி துடைப்பான்கள், ஏனைய கட்டாசி உற்பத்திகள், சுவர்க் கழகாரங்கள்.



தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு பாகங்கள்

மடிக்கணினிகள், டெஸ்க்டாப் கணினிகள், அச்சப்பொறிகள், தொலைநகல் இயந்திரங்கள், ஸ்கேனர்கள் யு.பி.எஸ், புகைப்பட நகல் இயந்திரங்கள், பிற கணினிப் பாகங்கள்.

மின் மற்றும் மின்னணுப் பாகங்கள்

ஏர் கண்டிஷனர்கள், கே.டி.கே.மின்விசிறிகள், டிஜிட்டல் கெமராக்கள் (அசைவற்ற, விடியோ) மற்றும் ஒளிரும் விளக்குகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரைகள் உட்புற மற்றும் வெளிப்புற ஒலிவாங்கிகள், ஆடியோ பெருக்கிகள், மிக்சர்கள் மற்றும் மைக்ரோபோன்கள், ஜெனரேட்டர்கள், அணுகல் கட்டுப்பாட்டு முறைமைகள், சி.சி.டி.வி முறைமைகள், விரல் அடையாள இயந்திரங்கள், பல்புகள் (சி.என்.பி.எல். டி.பி.எல். ரசன்ட்) & அவசர விளக்குகள், தொலைபேசிகள், வயரிங் பாகங்கள், பிற மின் பாகங்கள்.



எமது உற்பத்தித் தொகுதி



எமது உற்பத்தித் தொகுப்பு

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் விட்டில் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான தயாரிப்புகள் தனிப்பட்ட துப்புரவேற்பாட்டுப் பொருட்கள் உணவு வகைகள்


டயர் மற்றும் எக்சைட் பெட்டரிகள்



விவசாய உபகரணங்கள், இயந்திர கருவிகள் மற்றும் உலோகப்பொருள்கள்

முள் கம்பிகள், பற்றைகளை வெட்டும் கருவிகள், மற்றும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் புல் மட்டம் வெட்டும் கருவிகள், வெல்டிங் மின்மாற்றிகள், கத்திகள், அனைத்து வகையான பவர் டீள்கள், அனைத்து வகையான கைக் கருவிகள், நீர் குழாய்கள், பாதுகாப்பு உபகரணங்கள் (ஹெல்மெட், கையுறைகள் மற்றும் பூட்ஸ்) கொத்துக்கரண்டி, அலவாங்கு, சவல் மற்றும் இரேக்கைகள் பாலித்தீன் சீலர்கள், .போகிங் இயந்திரங்கள்

எமது உற்பத்தித் தொகுதி



உள்ளக வடிவமைப்பு மற்றும் அலுவலக தளபாடங்கள்

உருக்குத் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மர தளபாடங்கள் நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மெலமைன் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்)

இரசாயனப் பொருள்கள்

கைத்தொழில் இரசாயனப் பொருள்கள், ஆய்வுகூட இரசாயனப் பொருள்கள், விசேட இரசாயனப் பொருள்கள், தெரிவு செய்யப்பட்ட வெடிக்கும் இரசாயனப் பொருள்கள்.




தீர்வைவரியற்ற கடை


இராஜதந்திரிகளினதும் இராஜதந்திர தூதுக்குழுக்களினதும் தேவைகளுக்கான வசதிகளை வழங்குகின்றன.

வர்த்தக மீளாய்வு

விற்பனை வளர்ச்சி (ரூ.மில்லியன்)



வரி வளர்ச்சிக்குப் பின்னரான நிகர இலாபம் (ரூ.மி)



தொழில் உருவாக்கம்

2014 - 2019

2014/2015 தொடக்கம் 2018/2019 தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை

2014 - 2015



மொத்த ஊழியர்கள் 395

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 208

விற்பனை ஊழியர்கள் 187

2015 - 2016



மொத்த ஊழியர்கள் 393

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 206

விற்பனை ஊழியர்கள் 187

2016 - 2017



மொத்த ஊழியர்கள் 425

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 205

விற்பனை ஊழியர்கள் 220

2017 - 2018



மொத்த ஊழியர்கள் 452

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 221

விற்பனை ஊழியர்கள் 231

2018 - 2019



மொத்த ஊழியர்கள் 436


நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 204

விற்பனை ஊழியர்கள் 232


நிறுவன ஆளுகை

கடந்த ஆண்டு எஸ்.டி.சி.யின் முகாமைத்துவமானது ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் சிறந்த வணிக நடைமுறைகளை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்காக முயற்சித்தது. அதற்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனமானது ஒரு தனியான உள்ளகக் கணக்காய்வு பிரிவைக் கொண்டுள்ளதுடன் சிறந்த கட்டுப்பாட்டுச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன மேலும், பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்ற தனியான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவொன்று உள்ளது. அரசாங்கப் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப பெறுகை பொறிமுறையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கேள்விப்பத்திர சபை தாபிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்



கணக்காய்வுக் குழு அங்கத்தவர்கள்



வர்த்தக முகாமைத்துவக் கருவிகள் கிடைக்கக்கூடிய தன்மை



1. கூட்டுத்திட்டம் 2019/2021
2. வருடாந்த அறிக்கை 2017/2018
3. STC பெறுகை செயன்முறைகள்
4. STC செயற்பாட்டுத் திட்டம்
5. STC உற்பத்தித் தொகுப்பு
6. STC தொகுப்பு
7. STC கடனுக்கான விற்பனைக் கொள்கை
8. STC அங்கீகரிக்கப்பட்ட பதவியணி


நிதிசார் சிறப்பம்சங்கள்

	2018/2019 (ரூ.000'S)	2017/2018 (ரூ.000'S)	வித்தியாசம்% ↑ -/↓
தொழிற்பாடு			
புரள்வு	3,473,579	4,334,175	-20%
வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள்	48,424	160,705	-70%
வரிவிதிப்புக்கு முன்னரான இலாபம்	-32,925	82,333	-140%
வரிவிதிப்புக்கு பின்னரான இலாபம்	-29,098	61,434	-147%
ஐந்தொகை			
நடைமுறையல்லா சொத்துக்கள்	454,305	471,022	-4%
நடைமுறைச் சொத்துக்கள்	2,341,268	2,523,316	-7%
நடைமுறை பொறுப்புக்கள்	1,897,331	2,045,097	-7%
நடைமுறையல்லா பொறுப்புக்கள்	111,841	128,742	-13%
பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்	786,401	820,500	-4%
காசுப்பாய்ச்சல்			
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	359,943	87,622	311%
தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை	340,582	64,927	425%
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	48,743	36,700	33%
நிதி நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	-378,983	-150,877	151%
பங்குக்கான தரவுகள்			
பங்குக்கான ஈட்டல்கள்	-2.7	6.87	-139%
பங்குகொன்றின் தேறிய சொத்துக்கள்	78.64	82.05	-4%
உரிமையாண்மை மீதான வருவாய் (ROE)	-0.04	0.07	-153%
சொத்துக்கள் மீதான வருவாய் (ROA)	-0.01	0.022	-146%
முக்கியமான விகிதங்கள்			
மொத்த இலாப விகிதம்	18%	18%	0%
தேறிய இலாப விகிதம்	-0.8%	1%	-184%
தூரித விகிதம்	0.89	0.81	10%
நடைமுறை விகிதம்	1.23	1.23	0%
கடன் உரிமை விகிதம்	1.53	1.63	-6%

நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபட தோற்றம்


புரள்வு

வருடம்	(ரூ.மி)
09/10	875
10/11	1093
11/12	1872
12/13	2269
13/14	3052
14/15	3862
15/16	2949
16/17	3749
17/18	4334
18/19	3474




வரிக்கு முந்திய தேறிய இலாபம்

வருடம்	(ரூ.மி)
09/10	52
10/11	59
11/12	82
12/13	97
13/14	74
14/15	11
15/16	31
16/17	61
17/18	82
18/19	-33




மொத்தச் சொத்து

வருடம்	(ரூ.மி)
09/10	2639
10/11	2028
11/12	2469
12/13	2059
13/14	2275
14/15	3051
15/16	2694
16/17	2650
17/18	2994
18/19	2796




உரிமையாண்மை


வருடம்	(ரூ.மி)
09/10	441
10/11	484
11/12	572
12/13	640
13/14	686
14/15	695
15/16	707
16/17	759
17/18	820
18/19	786



EPS(ரூ.)




ROE(ரூ.)



கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை

வருவாய் ஈட்டுனர்கள் 2018-2019




வருவாய் ஈட்டுனர்களின் செயலாற்றுகை 2018/2019

பிரிவு	வருவாய்	மொ.இ	மொ.இ%
இர.பொ.	696,841,274	201,279,967	29%
த.தொ.தொ	456,579,898	46,661,751	10%
அ.வ.	619,773,850	82,116,062	13%
மோ.வா.	223,230,910	24,383,169	11%
தீ.க.	416,275,725	131,094,537	31%
மி.மி	221,241,408	31,741,015	14%
வி.க.பி	176,183,621	18,758,879	11%
ம.வ	163,266,101	27,166,103	17%
நி.உ.	193,723,958	24,150,866	12%
ஒதுக்கப்படாத	306,462,610	43,155,354	14%
மொத்தம்	3,473,579,355	630,507,703	18%


பிரிவுசார் செயலாற்றுகை ஒப்பீடு (2017-2018 / 2018-2019)

பிரிவு	2017/2018 (ரூபா)		மொத்த இலாபம் %	2018/2019 (ரூபா)		மொத்த இலாபம் %	% ↑ -/↓		
	விற்பனை	மொத்த இலாபம்		விற்பனை	மொத்த இலாபம்		விற்பனை	மொ.இ.	மொ.இ.%
இர.பொ.	767,934,157	246,604,335	32%	696,841,274	201,279,967	29%	-9%	-18%	-3%
த.தொ.தொ	604,046,918	46,678,195	8%	456,579,898	46,661,751	10%	-24%	0%	2%
அ.வ.	532,512,338	53,616,357	10%	619,773,850	82,116,062	13%	16%	53%	3%
மோ.வா.	257,081,798	18,889,668	7%	223,230,910	24,383,169	11%	-13%	29%	4%
தீ.க.	783,301,510	277,264,230	35%	416,275,725	131,094,537	31%	-47%	-53%	-4%
மி.மி	297,487,998	34,722,307	12%	221,241,408	31,741,015	14%	-26%	-9%	2%
வி.க.பி	216,406,431	16,218,823	7%	176,183,621	18,758,879	11%	-19%	16%	4%
ம.வ	259,173,624	32,333,881	12%	163,266,101	27,166,103	17%	-37%	-16%	5%
நி.உ.	271,006,723	24,742,990	9%	193,723,958	24,150,866	12%	-29%	-2%	3%
ஒதுக்கப்படாத	345,223,678	37,417,186	11%	306,462,610	43,155,354	14%	-11%	15%	3%
மொத்தம்	4,334,175,175	788,487,972	18%	3,473,579,355	630,507,703	18%	-20%	-20%	0%

பிரிவுசார் வருமான ஒப்பீடு



பிரிவுசார் மொத்த வருமான ஒப்பீடு



எனது இல: TCM E STC 2018 19FA

உமது இல:

திகதி: 05 டிசம்பர் 2019

தலைவர்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 2019மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியானமற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள்பற்றிய 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரமான கணக்காய்வுதலைமை அறிக்கை.

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 2019டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல்கூற்று, இலாப நடட்டக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறுப்புக்களை உள்ளடக்கிய 2019மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துக்களும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 154(6) உறுப்புரையின் பிரகாரம் எனது அறிக்கையானது உரியகாலத்தில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.

கூட்டுத்தாபனத்தின் 2019டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக எனது கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பானது இந்த அறிக்கையின் நிதிக் கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலதிகமாகவும் வியரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படையை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதுமானதும் பொருத்தமானதென்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்வாளுகைக்கு உட்பட்டதரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்கதயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனத்தைத் தொடர்ந்து பேணிச் செல்வதற்கான இயலுமையை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொருப்பாக அமைவதோடு முகாமைத்துவமானது கம்பெனியைக் கலைப்பதற்குக் கருதினால் அல்லதுவேறு மாற்றுவழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையில் கணக்குப் பதிதல் மற்றும் கம்பெனியின் இருப்புக்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

கம்பெனியின் நிதி அறிக்கையிடல் செயல்முறை தொடர்பான பொறுப்பானது அவ் ஆளுகைக்குட்பட்டதரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பெனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பெனியானது அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கையினை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்றபோதிலும் இலங்கைக் கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கைக் கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும்; பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல் எனது கருத்துக்கான அடிப்படைகளாகும். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயல்திறன் மீது அபிப்பிராயமொன்றைத் தெரிவிப்பதற்கு எதிர்பார்க்கப்படவில்லை.
 - பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்டதொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தப்பாடும் மதிப்பிடப்பட்டது.
 - நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் பொருண்மையான ஐயப்பாடு உள்ளதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வின் பொருட்டு நிறுவனத்திற்கான தொடர்ந்தியங்குதல் பற்றிய அடிப்படையினைப் பயன்படுத்துவதற்கான பொருத்தப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது பற்றிய வெளிப்படுத்தல்கள் தொடர்பாக எனது கணக்காய்வு அறிக்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாத பட்சத்தில் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
 - வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பணம், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் மதிப்பீடு செய்யப்பட்டதோடு அதன்பொருட்டு அடிப்படையாக அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளதென்பது மதிப்பீடு செய்யப்பட்டது.
- எனது கணக்காய்வின்போது இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள், பிரதான உள்ளக கட்டுப்பாட்டுப் பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆளுகை தரப்புகள் விழிப்பூட்டப்பட்டன.

2. ஏனைய சட்டமற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் பற்றிய அறிக்கை

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திலும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்திலும் பின்வரும் தேவைகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.

- 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தின் 163(1) பிரிவு மற்றும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம் எனது அறிக்கையில் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை எனும் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள விடயங்களின் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தினைத் தவிர கணக்காய்வுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தெளிவுபடுத்தல்களும் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு எனது விசாரணையின் மூலம் காணப்படுகின்ற வகையில் உரிய நிதிசார் அறிக்கைகள் அதிகார சபையினால் பேணிச் செல்லப்பட்டுள்ளன என்பது.
 - கம்பெனியின் நிதிக்கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் 151 ஆம் பிரிவில் காட்டப்பட்டுள்ள தேவைப்பாடுகளுடன் அமைந்தொழுகின்றன.
 - 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் அதிகார சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்தவருடத்துடன் ஒத்திசைவாகின்றன என்பது.
 - 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட விதப்புரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளன என்பது.
- பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் மற்றும் பொருண்மையான விடயங்களுக்கு வரையறுக்கப்பட்டதனுள் பின்வரும் கூற்றுக்களை முன்வைக்கும் அளவிற்கு எந்தவொருவிடயமும் எனது கவனத்திற்கு உள்ளாகவில்லை.
- 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஊ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் பின்வரும் அவதானிப்புகளைத் தவிரசம்பந்தப்பட்ட ஏதேனும் எழுத்திலான சட்டத்திற்கு அல்லது கம்பெனியின் நிர்வாக கம்பெனியின் விநியோகிக்கப்பட்டுள்ளவெறு பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு அமைந்தொழுகாத வகையில் செய்யப்பட்டுள்ளது என்பது.
 - 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(எ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் பின்வரும் அவதானிப்புகளைத் தவிர கூட்டுத்தாபனத்தின் தத்துவங்கள், பணிகள், மற்றும் கடமைகளுக்கு அமைந்தொழுகாத வகையில் செய்யப்பட்டுள்ளது என்பது.
 - 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஏ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் பின்வரும் அவதானிப்புகளைத் தவிரகூட்டுத்தாபனத்தின் வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் கால வரையறைகளுக்குள் உரியசட்டதிட்டங்களுக்கு அமைவாககொள்வனவு செய்யப்பட்டுயன்படுத்தவில்லை என்பது.

டப்ளியூ.பி.சீ.விக்ரமரத்ன

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

விபரமான வருமானக் கூற்று

2019 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	குறிப்பு	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வருமானம்	03	3,473,579,355	4,334,175,176
செலவுக்கிரயம்		(2,843,071,652)	(3,545,687,204)
மொத்த இலாபம்		630,507,703	788,487,971
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் / (செலவினம்)	04	2,647,447	18,016,165
		633,155,151	806,504,136
வினியோக செலவுகள்	05	93,747,214	144,680,192
நிர்வாக செலவுகள்	06	488,926,409	495,474,830
		582,673,622	640,155,022
வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள்		50,481,528	166,349,114
தேறிய நிதி வருமானம் / செலவு	07	(81,349,838)	(78,371,967)
வரிவிதிப்புக்கு முந்திய இலாபம் / நட்டம்		(30,868,309)	87,977,147
வரிவிதிப்பு	08	3,827,578	(19,318,944)
வருடத்திற்கான மொத்த இலாபம் / (நட்டம்)		(27,040,732)	68,658,203
ஏனைய விபரமான வருமானம்			
ஊழியர் நலன்கள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)		(1,607,402)	(5,643,597)
ஏனைய விபரமான வருமானத்தின் மீதான வரி		(450,073)	-
பிற்போடப்பட்ட வரிக் கட்டணம்		-	(1,580,207)
ஏனைய விபரமான வருமானம் / (நட்டம்) - வரி தவிர்ந்த		(2,057,475)	(7,223,804)
வருடத்திற்கான மொத்த விபரமான வருமானம்/(நட்டம்) - வரி தவிர்ந்த		(29,098,206)	61,434,399
பங்குக்கான அடிப்படை ஈட்டல்(நட்டம்)	09	(2.70)	6.87

நிதி நிலை பற்றிய அறிக்கை

2019 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

சொத்துக்கள்	குறிப்பு	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
நடைமுறையல்லாச் சொத்துக்கள்			
அதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	10	429,972,869	452,319,189
சம்பளத்திற்கான முதலீடுகள்	11	20	20
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12A	10,314,183	8,581,931
இலகு செலுத்தல் முறை கடன் திட்டம்	12B	2,590,833	2,071,322
தேறிய பிற்போடப்பட்ட வரிச் சொத்து	18	11,427,278	8,049,773
மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள்		454,305,183	471,022,235
நடைமுறைச் சொத்துக்கள்			
இருப்புகள்	13	655,081,823	872,108,293
வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை	14	904,713,585	960,794,288
ஊழியர்களுக்கான கடன் - நடப்பு கால முதிர்ச்சி	12A	4,945,806	4,457,856
இலகு செலுத்தல் முறை கடன் திட்டம்	12B	3,434,055	3,555,187
நிலையான வைப்புக்களில் குறுகியகால முதலீடுகள்		493,962,343	447,008,574
குறுகியகால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி		235,253,795	190,933,790
குறுகியகால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - தே.அ வங்கி		6,695,655	5,424,230
காசம் காசுக்கு சமமானவையும்	15	37,181,578	39,034,331
		2,341,268,640	2,523,316,550
மொத்த சொத்துக்கள்		2,795,573,823	2,994,338,782

உரிமை முதலும் பொறுப்புக்களும்		2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்			
அறவிடப்பட்ட மூலதனம் ஒன்று 10 ரூபா வீதம் 10,000,000 பங்குகள்		100,000,000	100,000,000
பொது ஒதுக்கங்கள்		45,607,646	45,607,646
மீள்மதிப்பீட்டு ஒதுக்கங்கள்		241,108,234	241,108,234
ஏனைய ஒதுக்கங்கள்		(12,631,022)	(10,573,548)
தடுத்துவைக்கப்பட்ட ஈட்டல்கள்		412,316,835	444,357,568
மொத்த உரிமைக் குரல்		786,401,693	820,499,900
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்			
வட்டியுடனான பொறுப்புக்கள்	16	-	169,638
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள்	17	30,215,207	29,317,174
அரசு மானியங்கள் மற்றும் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு	22	45,942,424	41,488,114
நீண்டகால கடன்	19	35,683,430	57,766,780
		111,841,061	128,741,706
நடைமுறைப் பொறுப்புக்கள்			
செலுத்தப்பட வேண்டிய வருமான வரி		-	10,661,017
குறுகிய கால கடன்	19	778,593,857	876,075,376
வட்டியுடனான பொறுப்புக்கள்	16	169,776	4,916,092
வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்பட வேண்டியவை	20	729,546,081	752,228,973
வங்கி மேலதிக பற்று	21	389,021,354	401,215,719
		1,897,331,068	2,045,097,176
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்		2,795,573,823	2,994,338,782

கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகின்றன. (அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் கழித்தல்களை குறிக்கின்றன.) இந்த நிதிக் கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இசைவாக்கமுடையது.

.....
நிதி முகாமையாளர்

இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கும் முன்வைப்பதற்குமான பொறுப்பு பணிப்பாளர் சபையைச் சார்ந்ததாகும். இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்காகவும் பணிப்பாளர் சபை சார்பாகவும் ஒப்பமிடப்பட்டது.

.....
தலைவர் / முகாமைத்துவப் பணிப்பாளர்
30.07.2019

.....
பணிப்பாளர்

உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று

2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	அறிவிக்கப்பட்ட முலதனம் ரூ.ச	மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் ரூ.ச	பொது ஒதுக்கங்கள் ரூ.ச	ஏனைய ஒதுக்கங்கள் ஒதுக்கங்கள் ரூ.ச	தடுத்துவைக்கப்பட்ட இலாபம்/நட்டம் ரூ.ச	மொத்தம் ரூ.ச
2017 ஏப்ரல் 1 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(3,349,743)	375,699,364	759,065,501
கடந்த வருடத்திற்கான சீராக்கல்	-	-	-	-	-	-
வருடத்தில் மீள் மதிப்பீடு	-	-	-	-	-	-
வருடத்திற்கான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	68,658,203	68,658,203
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)	-	-	-	(7,223,804)	-	(7,223,804)
உத்தேச பங்கிலாபம்(மொத்தம்)	-	-	-	-	-	-
2018 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(10,573,548)	444,357,568	820,499,902
2018 ஏப்ரல் 01 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(10,573,548)	444,357,567	820,499,900
வருடத்திற்கான தேறிய இலாபம் (நட்டம்)	-	-	-	-	(27,040,732)	(27,040,732)
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)	-	-	-	(2,057,475)	-	(2,057,475)
கடந்த வருடத்திற்கான சீராக்கல்	-	-	-	-	-	-
உத்தேச பங்கிலாபம் (மொத்தம்)	-	-	-	-	(5,000,000)	(5,000,000)
2019 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(12,631,022)	412,316,835	786,401,693

உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று

2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
தொழிற்பாட்டுச் செயற்பாடுகளின் மூலமான நிதிப் பாய்ச்சல்		
வரிவிதிப்புக்கு முன்னரான தேறிய இலாபம்	(30,868,309)	87,977,147
சீராக்கல்கள்		
குத்தகை வட்டி	392,320	1,356,246
தேய்மானம் / மதிப்பிறக்கம்	44,337,371	48,527,351
வட்டி வருமானம்	(73,752,132)	(69,093,040)
நம்பிக்கைப் பொறுப்பு கடன் மற்றும் மேலதிகப்பற்று வட்டி	154,709,650	146,108,760
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையின் இலாபம் / நட்டம்	(1,300)	(19,991)
கணக்காய்வுக் கட்டணங்களுக்கான ஏற்பாடுகள்	2,077,040	-
பதிவுழிக்கப்பட்ட இருப்புகளும் கடனும்	1,319,567	5,503,360
கடனாளிகளுக்கான சேத இழப்பு	880,003	(3,391,900)
இருப்புக்கான சேத இழப்பு	623,514	8,965,684
இளைப்பாறல் நன்மை கட்டப்பாடுகளுக்கான ஒதுக்கீடுகள்	5,214,624	4,151,134
மூலதன மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	104,932,347	230,084,753
இருப்புப் பொருட்கள் (அதிகரிப்பு / குறைவடைதல்)	216,402,956	(67,210,202)
வர்த்தக கடனாளிகள் (அதிகரிப்பு / குறைவடைதல்)	51,384,287	(204,180,436)
அரசாங்க மானிய பிற்போற்றப்பட்ட (அதிகரிப்பு / குறைவு)	9,559,024	41,488,114
இலகு செலுத்தல் கடன் முறையின் (அதிகரிப்பு / குறைவு)	347,663	2,487,691
வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்படவைகளின் (அதிகரிப்பு / குறைவு)	(22,682,892)	84,952,199
தொழிற்பாட்டு ஈடுபட்ட பணம்	359,943,385	87,622,118
செலுத்தப்பட்ட தடுத்து வைத்தல் வரி	(3,650,406)	(6,244,215)
செலுத்தப்பட்ட வருமான வரி	(9,787,302)	(11,756,131)
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(5,923,993)	(4,695,106)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை	340,581,684	64,926,667
முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய பணம்		
ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுதல்	(22,558,750)	(25,768,594)
விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்ற வருமானம்	6,500	26,150
குறுகிய கால மதலீடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட வருமானம்	71,295,604	62,442,153
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து தேறிய பணம்	48,743,354	36,699,709
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய நிதி		
நிலையான வைப்புக்களில் முதலீடுகள்	(46,953,769)	(39,560,760)
குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி	(44,320,005)	(40,319,987)
குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - தே.அ.வங்கி	(1,271,425)	(1,217,191)
தேறிய கடன் மீள் செலுத்தல்கள் மற்றும் இலாபங்கள்	(119,564,869)	83,307,989
செலுத்தப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புக் கடன் / மேலதிக பற்றுவட்டி	(154,709,650)	(146,108,760)
செலுத்தப்பட்ட குத்தகை வரி	(7,163,710)	(6,978,349)
செலுத்தப்பட்ட பங்கிலாபம்	(5,000,000)	-
நிதித் தொழிற்பாடுகளிலிருந்து தேறிய நிதி	(378,983,427)	(150,877,058)
காசம் காசுக்குச் சமமானவைகளுக்குமான தேறிய அதிகரிப்பு / குறைவு	10,341,611	(49,250,682)
வருட ஆரம்பத்தில் காசம் காசுக்குச் சமமானவைகளும்	(362,181,387)	(312,930,705)
வருட இறுதியில் காசம் காசுக்குச் சமமானவைகளும் (குறிப்பு - அ)	(351,839,776)	(362,181,387)

கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகின்றன.
(அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன)

குறிப்பு - அ - காசும் காசுக்குச் சமமானவைகளுக்குமான பகுப்பாய்வு

31.03.2019 திகதியில்
ரூ.ச31.03.2018 திகதியில்
ரூ.ச

வங்கியிலுள்ள பணத்தொகை		
இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 8859546)	270,658	270,658
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	-	491,890
இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 1060)	20,097	20,347
மக்கள் வங்கி - குருநாகல்	389,830	1,692,691
மக்கள் வங்கி - மாத்தறை	1,281,302	6,806,415
மக்கள் வங்கி - கண்டி	864,892	3,765,446
மக்கள் வங்கி -பொலன்னறுவை	1,726,542	1,157,094
மக்கள் வங்கி -கல்முனை	687,610	663,731
கையிருப்புப் பணம்		
சிற்றலறை செலவுப் பணம்	544,139	572,551
கையிருப்புத் தொகை	31,396,508	23,593,507
வங்கி மேலதிக பற்று		
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	(352,453)	-
சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974)	(20,195,355)	(10,826,465)
மக்கள் வங்கி - (கணக்கிலக்கம் - 004100120210918)	(359,036,652)	(380,942,013)
தெ.அ.வ. (கணக்கிலக்கம்- 106340003864)	(9,436,894)	(9,447,240)
	(351,839,776)	(362,181,387)

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

1. பொதுவான தகவல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமானது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கம்பனியாகும் என்பதோடு கூட்டிணைக்கப்பட்ட இக்கம்பனி இலங்கையில் அமைந்துள்ளது. கம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலக இலக்கம் 100, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் அமைந்துள்ளது.

கம்பனியானது அடிப்படையில் ஒரு வணிக வியாபாரத்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ளதோடு அரசாங்க நிறுவனங்களுக்கான பெறுகை முகவராகவும் உள்ளது.

2019 மார்ச் 31 ஆம் திகதியில் கம்பனியின் பணியாளர்கள் எண்ணிக்கை 436 ஆகும். (2017/18 - 452)

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்.

2.1 தயாரிப்புக்கான அடிப்படை

2.1.1 இணக்கக் கூற்று

இக்கணக்குக் கூற்றுக்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) வகுக்கப்பட்டுள்ள புதிய இலங்கை கணக்கீட்டு நியமனங்களின் (SLFRS/LKAS) பிரகாரமும் 2007 ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரமும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.1.2 அளவீட்டின் அடிப்படை

நிதி நிலை அறிக்கையிலுள்ள பின்வரும் பொருண்மையான உருப்படிகளைத் தவிர வரலாற்றுக் கிரய அடிப்படையில் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன:

(அ) இலங்கைக் கணக்கீட்டு நியமம் 19 இல் குறிப்பிடப்பெற்ற எதிர்வுகூறப்பட்ட அலகுவரைமு -றையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பயன் கடப்பாடுகள் அதன் தற்போதைய மதிப்பில் அளவிடப்படுகின்றன.

எதிர்நோக்கக்கூடிய எதிர்காலத்தில் கம்பனியின் தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றல் தொடர்பாக பணிப்பாளர்கள் மதிப்பீடு செய்துள்ளதோடு வர்த்தகத்தை கலைத்தல் அல்லது நிறுத்துவதற்கான தேவையை அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை.

2.1.3 ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

நடப்பு ஆண்டுக்கான சமர்ப்பணத்திற்கு இணங்க தேவையான போதெல்லாம் முந்தைய ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் மற்றும் சொற்றொடர்கள் மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2.1.4 மதிப்பீடுகள் மற்றும் தீர்மானங்களின் பயன்பாடு

எஸ்.எல்.எஃப்.ஆர்.எஸ்/எல்.கே.ஏ.எஸ் (SLFRS/LKAS) களுக்கு அமைவாக நிதிக்கூற்றுக்களை -எத் தயாரித்தல், கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் அறிக்கையிடப்பட்ட சொத்துகள், பொறுப்புகள், வருமானம் மற்றும் செலவுகளின் அளவுகள் பயன்படுத்தப்படுதல் மீது தாக்கம் ஏற்படுத்தும் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் என்பவற்றை மேற்கொள்ள முகாமைத்துவத்தினை தேவைப்படுத்துகின்றது. பயன்படுத்தப்பட்ட இந்த மதிப்பீடுகளிலிருந்து உண்மையான முடிவுகள் வேறுபடலாம்.

மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அனுமானங்கள் இடையறாத அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் ஆனவை மதிப்பீடுகள் திருத்தப்பட்ட காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, தாக்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் எதிர்காலப் பகுதிகளுக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

நிதிக் கூற்றுக்களில் இணங்காணப்பட்டுள்ள தொகைகளின் மீது மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கணக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் முடிவுகள் பற்றிய தகவல்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

2.1.5 வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள்

(அ) கம்பனியின் நிதிக் கூற்றுக்களில் சேர்க்கப்பட்டுள்ள உருப்படிகள் கம்பனி செயல்படும் ஆரம்பப் பொருளாதார சூழலின் நாணயத்தைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன (தொழிற்பாட்டு நாணயம்). இந்த நிதிக் கூற்றுக்கள் கம்பனியின் தொழிற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாணயமாகிய இலங்கை ரூபாயில் (எல்.கே.ஆர்) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(ஆ) கொடுக்கல் வாங்கல்களும் மீதிகளும்

வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள், கொடுக்கல் வாங்கல்களின் திகதியில் நிலவும் நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்தி தொழிற்பாட்டு நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பதன் மூலமும் வெளிநாட்டு நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆண்டு இறுதியில் நாணய பரிமாற்ற வீதங்களுக்கு மாற்றப்படுவதன் மூலமும் ஏற்படும் அந்நியச் செலாவணி இலாபங்கள் மற்றும் நட்டங்கள் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கான நிலுவைகள் ஆண்டு இறுதியில் காணப்படுகின்ற நாணய மாற்று விகிதத்தில் மாற்றப்படும்.

2.2 சொத்துக்களும் அவற்றுக்கான மதிப்பீட்டின் அடிப்படைகளும்

2.2.1 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

2.2.2 இனங்காணல் மற்றும் அளவீடு

ஒரு உருப்படிக்கான கிரயமானது அதன் கொள்முதல் விலை மற்றும் அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்காக சொத்தை பணி நிலைக்கு கொண்டு வருவதற்கான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். தம்மால் நிர்மாணிக்கப்பட்ட சொத்துகளின் கிரயமானது, பொருட்களின் விலை, நேரடி உழைப்பு மற்றும் சொத்தை அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்கான பணி நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பட்டதான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். பொருட்களின் பகுதிகளைக் கழற்றுவதற்கும் அகற்றுவதற்கும் மற்றும் அவை அமைந்துள்ள தளத்தை மீட்டமைப்பதற்கும் மற்றும் தகைமைபெறும் சொத்துக்களுக்கான கடன்படு கிரயங்கள் இதில் அடங்கும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பகுதிகள் வெவ்வேறு பயனுள்ள ஆயுட்காலங்களைக் கொண்டிருக்கும் போது, அவை ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் தனித்தனி உருப்படிகளாக (பிரதான கூறுகளாக) கணக்குப் பதியப்படுகின்றன.

நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானவை முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டெடுக்க முடியாது என்பதைக் குறிக்கும் போதெல்லாம், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முன்கொண்டு செல்லும் தொகை சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மதிப்பிடப்பட்ட அறவிடக்கூடிய தொகையை விட அதிகமாக இருக்கமாயின், சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை உடனடியாக அதன் மீட்கக்கூடிய தொகைக்கு குறைத்துக் காட்டப்படும்.

2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மீள்மதிப்பீட்டின் அடிப்படையில் நிலம் மற்றும் கட்டிடங்கள் கணக்குப் பதியப்பட்டுள்ளன. இருப்பினும், மீள்மதிப்பீட்டுக்காக கணிசமான செலவு ஏற்படுகின்ற போதிலும், நிலம் மற்றும் கட்டிடம் என்பவற்றை மீள்மதிப்பீடு செய்வதன் சாதகமான அனுசூலங்களைப் பெற வேண்டுமாயின் அவை மீள்மதிப்பீடு செய்யுமாறு இலங்கை கணக்கீட்டு நியமன்கள் தேவைப்படுத்தினாலும் அதன்பின்னர் நிலம் மற்றும் கட்டிடம் மீள்மதிப்பீடு செய்யப்படவில்லை. மேலும், மேற்கூறிய நிதிசார் நியமன்களில் எதிர்மறையான தாக்கங்கள் இடம்பெறமாட்டாது.

பொறி மற்றும் உபகரணங்கள் ஆனவை திரட்டிய தேய்மானம் மற்றும் பெறுமதியின் திரட்டப்பட்ட சேத இழப்பு நட்டங்கள் கழிக்கப்பட்ட கிரயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிலம் மற்றும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

கட்டிடங்கள் ஆணை கட்டிடங்கள் மீதான திரட்டிய தேய்மானம் மற்றும் மீள்மதிப்பீட்டுக்கா -ன திகதிக்குப் பின்னர் பதிவாகிய சேதங்கள் கழிக்கப்பட்டு சீர்மதிப்புப் பெறுமதிக்கு அளவிடப்படுகின்றன. நிலம் மற்றும் கட்டிடங்கள் பின்னர் மீள்மதிப்பீடு செய்யப்படும்போது, முன்கொண்டு செல்லும் தொகையில் ஏதேனும் அதிகரிப்பு மற்ற விபரமான வருமானத்தில் இனங் காணப்படுவதோடு சொத்தின் மீள்மதிப்பீட்டு ஒதுக்கு உரிமையாண்மையில் திரட்டப்படுகின்றது. அதே சொத்தின் முந்தைய அதிகரிப்புகளை ஈடுசெய்யும் குறைப்புகள் உரிமையாண்மையின் மீள்மதிப்பீட்டு ஒதுக்குக் கூற்றில் காட்டப்படுவதோடு ஏதேனும் மிகை மற்றும் பிற அனைத்து குறைவுகளும் விரிவான வருமானக் கூற்றில் காட்டப்படும்.

2.2.3 பிற்காலக் கிரயங்கள்

ஒரு உருப்படியில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார அனுகூலங்கள் நிறுவனத்திற்குப் பாயுமாயின் மற்றும் அதன் செலவை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியுமாயின் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு பகுதியை மாற்றிடு செய்வதற்கான செலவு பொருளின் முன்கொண்டு செல்லும் தொகையில் இனங்காணப்படும். மாற்றிடு செய்யப்பட்ட பகுதியின் முன்கொண்டு செல்லும் தொகை அகற்றப்படும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் அன்றாட சேவைக்கான செலவுகள் அவை மேற்கொள்ளப்படும்போது இலாபம் அல்லது நட்டங்களில் இனங்காணப்படும்.

2.2.4 ஏற்பிசைவிலிருந்து விலக்கப்படுதல்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு உருப்படியின் முன்கொண்டு செல்லும் தொகை விற்பனையுடனும் போது அல்லது அதன் பயன்பாடு அல்லது அகற்றலிலிருந்து எதிர்கால பொருளாதார நன்மைகள் எதுவும் எதிர்பார்க்கப்படாதபோது கணக்குக் கூற்றுக்கள் -லிருந்து விலக்கப்படும். அகற்றப்படும்போது ஏற்படுகின்ற இலாபம் அல்லது இழப்பில் பிற வருமானத்திற்குள் அடையாளம் காணல் மீதான இலாபங்கள் அல்லது நட்டங்கள் ஏனைய இலாபம் அல்லது நட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.2.5 தேய்மானம்

தேய்மானம் என்பது ஒரு சொத்தின் ஈற்றுப் பெறுமதியைக் கழித்து சொத்தின் கிரயம் அல்லது மாற்றிடு செய்யப்படும் பிற தொகையான தேய்மானம் செய்யக்கூடிய பெறுமதி மீது கணக்கிடப்படுகின்றது.

சொத்தில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார நன்மைகளின் எதிர்பார்க்கப்பட்ட நுகர்வுப் பாங்கினை மிக நெருக்கமாக பிரதிபலிப்பதனால், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒவ்வொரு பகுதியினதும்

மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் பூராக நேர் கோட்டு அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் தேய்மானம் இனங்காணப்படுகின்றது. குத்தகை காலத்தின் இறுதிக்குள் நிறுவனம் உரிமையைப் பெறும் என்பது நியாயமான முறையில் உறுதியாகத் தெரியாவிட்டால், குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் குத்தகை காலத்தில் அல்லது அவற்றின் பயனுள்ள ஆயுட்காலம் என்பவற்றில் மிகவும் குறைந்த காலத்தில் தேய்மானம் செய்யப்படும். நிலம் தேய்மானம் செய்யப்படமாட்டாது.

தற்போதைய மற்றும் ஒப்பீட்டுக் காலங்களுக்கான மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் தேய்மான விகிதங்கள் பின்வருமாறு :

கட்டிடம்	7.5%
மோட்டார் வாகனங்கள்	20%
உபகரணங்கள்	10%
தளபாடங்கள் மற்றும் பொருத்திகள்	10%
கணினிகள்	33.33%
குத்தகை கட்டிடம்	குத்தகை காலப்பகுதி அல்லது கட்டிடங்கள் தேய்மானம் செய்யப்படக்கூடிய காலப்பகுதி ஆகிய இரண்டில் மிகவும் குறைவானது.

தேய்மான முறை, பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் ஈற்றுப் பெறுமதிகள் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில் சீர்செய்யப்படும்.

2.2.6 நிதிச் சொத்துக்கள் - வகைப்படுத்தப்படுதல்

நிறுவனம் அதன் நிதிச் சொத்துக்களை பின்வரும் வகைகளில் வகைப்படுத்துகின்றது. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதி, கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவை, விற்பனைக்காகவுள்ள மற்றும் முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைக்கப்பட்டு -ள்ளவை. இந்த வகைப்படுத்தலானது நிதிச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்ட பணியின் மீது அடிப்படையாக அமைந்துள்ளது. ஆரம்ப இனங் காணலின் போது அதன் நிதி சொத்துக்களின் வகைப்படுத்தலை முகாமைத் -துவம் தீர்மானிக்கின்றது. அறிக்கையில் காலத்திலும், அறிக்கையில் திகதியிலும் இலாபம் அல்லது நட்டம் மூலமாக அல்லது விற்பனைக்கு உள்ளதாக அல்லது முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைத்திருப்ப -தாக நிறுவனம் நிதிச் சொத்துக்களை சீர்மதிப்புப் பெறுமதிக்கு வகைப்படுத்தவில்லை அனைத்து நிதிச் சொத்துக்களும் ஆரம்பத்தில் சீர்மதிப்புப் பெறுமதியில் மற்றும் கொடுக்கல் வாங்கல் கிரயத்தில் இனங்காணப்படும்.

2.2.7 கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்

கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் செயல்முனைப்பான சந்தையில் விலைக் கணக்குகள் முன்வைக்கப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய செலுத்தல்களுடனான இரண்டாம் நிலை அல்லாத நிதிச் சொத்துக்கள் ஆகும். அறிக்கையில் காலம் முடிவடைந்து 12 மாதங்களுக்குப் பின்னர் கால முதிர்வுகளைக் கொண்டவற்றைத் தவிர, அவை நடைமுறைச் சொத்துகளில் உள்ளடக்கப்படும். இவை நடைமுறையில் -ாத சொத்துகளாக வகைப்படுத்தப்படும். நிறுவனத்தின் கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் நிதிக் கூற்றுக்களில் உள்ள “வர்த்தக மற்றும் பிற கிடைக்கப்பட வேண்டியவை” மற்றும் “காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்” ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளன. 12 மாதங்களுக்குள் தீர்க்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் இத் தொகுதியில் உள்ள சொத்துக்கள் நடைமுறைச் சொத்துகளாக வகைப்படுத்தப்படுவதுடன் இல்லையெனில், அவை நடைமுறையில் லாபவகைகளாக வகைப்படுத்தப்படும்.

“கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்” பின்னர் விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி காலத் தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படும்.

2.2.8 நிதிச் சாதனங்கள் எதிரீடு செய்யப்படுதல்

இனங்காணப்பட்ட தொகைகளை எதிரீடு செய்வதற்காக சட்டப்பூர்வமாக நடைமுறை -ப்படுத்தக்கூடிய உரிமை உள்ளபோது நிகர அடிப்படையில் செலுத்துவதற்கு நோக்கம் இருக்குமாயின் அல்லது சொத்தை விற்பனைசெய்து ஒரே நேரத்தில் பொறுப்பு தீர்க்கப்படுமாயின் நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்பட்டு, நிகர தொகை நிதி நிலை அறிக்கையில் அறிக்கையிடப்படும்.

2.2.9 நிதிச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

காலத் தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் சொத்துக்கள்

ஒவ்வொரு அறிக்கையில் காலத்தின் முடிவிலும் ஒரு நிதிச் சொத்து அல்லது நிதி சொத்துக்களின் தொகுதி சேதமடைந்துள்ள -து என்பதற்கு புறநிலை ஆதாரம் உள்ளதா என்பதை நிறுவனம் மதிப்பிடுகின்றது. ஒரு நிதிச் சொத்து அல்லது நிதிச் சொத்துகளின் தொகுதி சேதமடைந்து, சேத இழப்புக்களை ஏற்க நேரிடுவது சொத்தின் ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் நிகழ்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளின் (ஒரு “இழப்பு நிகழ்வு”) விளைவாக சேதம் ஏற்பட்டுள்ளதாக புறநிலை சான்றுகள் இருப்பின் மற்றும் அந்த இழப்பு நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) நிதிச் சொத்தின்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

அல்லது நிதிச் சொத்துகளின் தொகுதியில் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் நம்பத்தகுந்த முறையில் மதிப்பிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமேயாகும்.

சேத இழப்புக்கான சான்றுகளில் கடனாளிகள் அல்லது கடனாளர்களின் குழு குறிப்பிடத்தக்க நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதற்கான அறிவுறுத்தல்கள், அவர்கள் திவால்-நிலை அல்லது பிற நிதி மறுசீரமைப்பிற்குள் நுழைவதற்கான நிகழ்வுகளுடன் உள்ளடங்குவதுடன் புறக்கணிப்புக்களுடன் தொடர்புபடுத்தும் நிலுவைத் தொகைகள் அல்லது பொருளாதார நிலைமைகளில் மாற்றங்கள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் அளவீடக்கூடிய குறைவு இருப்பதை காணக்கூடிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் வகையைப் பொறுத்தவரை, இழப்பின் அளவு சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை மற்றும் நிதிச் சொத்தின் ஆரம்ப விளைவு வட்டி விகிதத்தில் கழிமானம் செய்யப்பட்ட மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் தற்போதைய மதிப்பு (மேற்கொள்ள நேரிடாதுள்ள எதிர்கால கடன் நட்டங்களைத் தவிர்த்து) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசமாக அளவிடப்படுகின்றது.

சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை குறைக்கப்பட்டு, இழப்பின் அளவு வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

அடுத்துவரும் காலகட்டத்தில், சேத இழப்பு நட்டம் குறைந்து, அக்குறைவானது சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு புறநிலையாக தொடர்புடையதாக இருந்தால் (கடனாளியின் நாணயநிலை மதிப்பீட்டில் முன்னேற்றம் போன்றவை), முன்னர் ஏற்பிசைவு செய்யப்பட்ட சேத இழப்பு நட்டத்தின் புறமாற்றம் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.2.10 நிதியல்லாச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

கால வரையறையற்ற பயனுள்ள ஆயுட் காலத்தைக் கொண்ட சொத்துக்கள் காலத் தேய்மானத்திற்கு உட்படமாட்டாதென்பதோடு அவை ஆண்டுதோறும் சோதிக்கப்படுகின்றன. நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுமானால் காலத் தேய்மானத்திற்கு உட்பட்ட சொத்துக்கள் சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மீட்கக்கூடிய தொகையை மீறிய தொகைக்கு சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்படும். அறவிடக்கூடிய தொகை

என்பது சொத்தின் விற்பனைக் கிரயம் கழிக்கப்பட்ட சீர் மதிப்புப் பெறுமதி மற்றும் பயன்பாட்டில் உள்ள பெறுமதி என்பவற்றில் கூடிய பெறுமதியாகும். சேத இழப்பை மதிப்பிடுவதற்கான நோக்கங்களுக்காக, தனித்தனியாக அடையாளங்காணக்கூடிய காசுப் பாய்ச்சல்களுடனான (பணப் பிறப்பாக்க அலகுகள்) மிகக் குறைந்த மட்டத்தில் சொத்துக்கள் தொகுக்கப்படுகின்றன.

2.2.11 சரக்குத் தொக்குகள்

I சரக்குத் தொக்குகள் கிரயம் அல்லது நிகர தேறத்தக்க மதிப்பில் குறைந்த பெறுமதிக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நிறையேற்று சராசரி முறையின் மூலம் கிரயம் நிர்ணயிக்கப்படுகின்றது. நிகர தேறத்தகு பெறுமதி என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் விற்பனை விலையிலிருந்து பூர்த்தி செய்வதற்கான கிரயம் மற்றும் விற்பனை செலவுகள் கழிக்கப்பட்டதன் பின்னரான பெறுமதியாகும். நிதி ஆண்டு இறுதிக்காக பௌதீக சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சேதமடைந்த இருப்புப் பொருட்களை அடையாளங்கண்டு நிகர தேறத்தகு பெறுமதி கணக்குப் பதியப்பட்டுள்ளது.

II வருடத்தில் இலாபம் மற்றும் நட்டங்களின் விற்பனைக் கிரயமாக இனங்காணப்பட்டுள்ள சரக்குகளின் அளவு ரூபா. 2,843,071,652 ஆகும்.

III ஒரு வருடத்திற்கு மேலான இருப்புகளுக்கு 5% கூட்டுச் சேத இழப்பு மற்றும் தொக்குச் சரக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பெறுமதிகளையும் தேறச்செய்ய கம்பெனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாக சேதமடைந்துள்ளதென்ற அடிப்படையில் இருப்பு சேத இழப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IV வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்காக பின்வரும் சரக்குப் பெறுமதிகள் நிதி நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

வங்கியின் பெயர்	அடமானத் தொகை (ரூபா)
மக்கள் வங்கி	98,000,000
சம்பத் வங்கி	159,000,000
தேசிய அபிவிருத்தி வங்கி	83,900,000

2.2.12 வர்த்தக கிடைக்கவேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைப் பெறுவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிச் சொத்துக்களை வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் போது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது நிறைவேற்றப்பட்ட சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய பணமாகும். ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் வசூல் எதிர்பார்க்கப்படுமானால் (அல்லது வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டுச் சுழற்சியில்) அவை நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும். இல்லையெனில், அவை நடைமுறையல்லா சொத்துக்களாக முன்வைக்கப்படும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் எதிர்பார்க்கப்படும் தேறத்தகு பெறுமதியில் காட்டப்படுவதோடு ஆண்டு முடிவில் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளுக்கும் மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில் ஐயக் கிடைக்கப்பட வேண்டியவைகளுக்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. அறவிட முடியாக் கடன்கள் அவை அடையாளம் காணப்பட்ட ஆண்டில் பதிவுகீழ்க்கப்படுகின்றன.

ஒரு வருடத்திற்கு மேலாக செலுத்தாதுள்ள கடனாளிகளுக்காக 5% கூட்டுச் சேத இழப்பு அடிப்படையிலும் ஒப்பந்த உரிமைகளின் ஆரம்ப விதிமுறைகளுக்கு அமைவாகவும் கிடைக்கப்பட வேண்டிய அனைத்துப் பெறுமதிகளையும் சேகரித்துக்கொள்ளும் கம்பனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாகவும் வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளின் சேத இழப்புக்காக ஒதுக்கீடு தாமிக்கப்படும்.

2.2.13 முதலீடுகள்

(அ) நீண்ட கால முதலீடுகள்

நீண்ட கால அடிப்படையில் பிடித்துவைக்கப்பட்ட முதலீடுகள் நடைமுறையல்லா முதலீடுகள் என வகைப்படுத்தப்படுவதோடு கிரயத்தில் அளவிடப்படுகின்றன. முதலீட்டுக் கிரயம் என்பது தரகு மற்றும் கொடுக்கல் வாங்கலின் கிரயம் உள்ளிட்ட கையகப்படுத்துதல்களின் கிரயம் ஆகும்.

(ஆ) குறுகிய கால முதலீடுகள்

குறுகிய கால முதலீடுகள் சந்தை மதிப்பில் இனங்காணப்படுகின்றன. எந்தவொரு இலாபம் மற்றும் நட்டமும் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.14 காசும் காசுக்குச் சம்மானவைகளும்

காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம், கேள்வி வைப்பு மற்றும் குறுகிய கால அதிக திரவ முதலீடுகள் என வரையறுக்கப்படுகின்றன. காசுப் பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக, காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம் மற்றும் வங்கி மேலதிகப் பற்றுகள் கழிக்கப்பட்டு வங்கியிலுள்ள வைப்புகளைக் கொண்டமைந்திருக்கும்.

2.2.15 கூறப்பட்ட மூலதனம்

பங்கு வழங்குதலுக்குரியதாக கம்பனிக்குக் கிடைத்த அனைத்துத் தொகைகளும் கூறப்பட்ட மூலதனத்தில் அடங்கும்.

இந்த நிறுவனம் முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் விடயப்பரப்புக்கின் கீழ் வருகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

2.2.16 வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைச் செலுத்துவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிப் பொறுப்புக்களை வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின்போது வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்காக செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளாகும். செலுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் எனின் (அல்லது அதனைவிட காலம் அதிகமாக இருப்பின் வியாபாரத்தின் சாதாரண தொழிற் பாட்டு சுழற்சியில்) செலுத்தப்பட வேண்டிய கணக்குகள் நடைமுறைப் பொறுப்புக்களாகவும் அதனைவிட கூடிய காலம் எனின் நடைமுறையல்லா பொறுப்புக்களாகவும் வகைப்படுத்தப்படும்.

வர்த்தக செலுத்த வேண்டியவைகள் ஆரம்பத்தில் சீரமைப்புப் பெறுமதியில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன.

2.2.17 கடன் வாங்கல்

மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு சீரமைப்புப் பெறுமதியில் ஆரம்பத்தில் கடன் வாங்கல் இனங்காணப்படுகின்றது. கடன் வாங்கல் பிற்காலத்தில் காலத்தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படுவதோடு வரவுத் தொகை (கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு) மற்றும் மீட்புப் பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசம் விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி கடன் வாங்கிய காலப்பகுதியில் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.18 குத்தகைகளுக்கான கணக்கீடு

நிறுவனம் சில ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை குத்தகைக்கு விடுகின்றது. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை குத்தகைக்கு வழங்கும்போது நிறுவனம் கணிசமான வகையில் உரிமையின் அனைத்து அபாயங்களையும் அனுசூலங்களையும் பொறுப்பேற்கும் போது அவை நிதிக் குத்தகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. குத்தகையின் தொடக்கத்தில் குத்தகைக்கு விடப்பட்ட சொத்தின் சீரமைப்புப் பெறுமதி மற்றும் ஆகக் குறைந்த குத்தகை செலுத்தல்களின் தற்போதைய பெறுமதி என்பவற்றுக்கிடையில் மிகவும் குறைந்த பெறுமதிக்கு நிதிக் குத்தகைகள் மூலதனமாக்கப்படும்.

செலுத்தப்படாத நிதி நிலைவைத் தொகையின் மீது நிலையான விகிதத்தைப் பேணுவதற்காக ஒவ்வொரு குத்தகைக் கட்டணமும் பொறுப்பு மற்றும் நிதிக் கட்டணங்களுக்கு இடையில் ஒதுக்கப்படுகின்றது. தொடர்புடைய வாடகைக் கடப்பாடுகள், நிதிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு ஏனைய நீண்டகால செலுத்த வேண்டியவைகளில் சேர்க்கப்படும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்காகவும் உரிய நிதிக் கிரயத்திற்கான வட்டி மூலகம் ஒவ்வொரு காலப்பகுதிக்கான பொறுப்பின் மீதமுள்ள நிலுவை மீது நிலையான காலமுறை வட்டி விகிதத்தை உருவாக்குவதற்காக குத்தகைக் காலத்தில் விபரமான வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும்.

நிதிக் குத்தகைகளின் கீழ் பெறப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள், அவற்றின் பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் குத்தகையின் எஞ்சியுள்ள காலப்பகுதி ஆகிய இரண்டில் குறைவான காணப்பகுதியில் தேய்மானம் செய்யப்படும்.

2.2.19 வருமான வரி

(அ) நடப்பு வரிகள்

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கான திருத்தங்களின் படி ஆண்டின் தொழிற்பாட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் வருமான வரிக்கான ஏற்பாடுகள் அமைந்துள்ளன.

(ஆ) பிற்போடப்பட்ட வரி விதிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வரி அடிப்படைகள் மற்றும் நிதி அறிக்கையிடல் நோக்கங்களுக்காக அவற்றின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஆகியவற்றுக்கு இடையேயான அறிக்கையிடல் தேதியில் உள்ள அனைத்து தற்காலிக வேறுபாடுகளின் மீது பொறுப்பு முறையைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரிவிதிப்பு வழங்கப்படுகிறது.

கழிக்கக்கூடிய அனைத்து தற்காலிக வேறுபாடுகளுக்காக பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. கழிக்கக்கூடிய தற்காலிக வேறுபாடுகள் முன்கொண்டு செல்லப்பட்ட பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் மற்றும் வரிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் / வரிக் கழிவுகளுக்காக வரி அறவிடக்கூடிய இலாபம் காணப்படுவதற்கு வாய்ப்புள்ள அளவிற்கு ஏற்பிசைவு செய்யப்படும்.

பிற்போடப்பட்ட வரிச் சொத்துகளின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஒவ்வொரு அறிக்கையிடல் தேதியிலும் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு தொடர்புடைய வரி நன்மைகள் தேறுவதற்கு இனி சாத்தியமில்லை என்ற அளவிற்கு குறைக்கப்படுகின்றது.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அளவிடப்படுவது விதிக்கப்பட்டுள்ள அல்லது நிதி நிலைமை பற்றிய ஒரு கூற்று அறிக்கையிடல் தினத்தில் விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் (மற்றும் வரிச் சட்டங்கள்) மீது சொத்துக்கள் தேறப்பட்ட அல்லது பொறுப்பு தீர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த வருடத்திற்கு ஏற்புடையதாக அமைந்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் வரி விகிதங்களுக்காகும்.

நடப்பு வரிப் பொறுப்புகளுக்கு எதிராக நடப்பு வரி சொத்துக்களை எதிரீடு செய்வதற்கு

சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை இருக்குமாயின் மற்றும் அதே வரி விதிக்கப்படக்கூடிய நிறுவனம் மற்றும் அதே வரிவிதிப்பு அதிகார சபையுடன் தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிகள் இருக்கும்போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்படும்.

கடந்த காலங்களில் வரி இழப்புகளை முன்னெடுத்துச் சென்றதன் காரணமாக பிற்போடப்பட்ட வரி சொத்து கணக்கு எழுந்துள்ளது. வரி இழப்புகளை மீட்டெடுப்பது சாதாரண கால வரையறைகளுக்கு அப்பால் செல்வதால் இந்த சொத்து கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை. இருப்பினும் இது குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

(இ) புரள்வு அடிப்படையிலான வரிகள்

புரள்வு அடிப்படையிலான வரிகளில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டிமெழப்புவதற்கான வரி உள்ளடங்கும்.

2.2.20 வேலைவாய்ப்புக்குப் பின்னரான நன்மைகள்

(அ) வரையறுக்கப்பட்ட நலத் திட்டங்கள்

வரையறுக்கப்பட்ட நலத் திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்தைத் தவிரந்த வேலைவாய்ப்புக்குப் பின்னரான நன்மைத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் நிதிக் கூற்றில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பொறுப்பாக அமைவது அறிக்கையிடல் திகதியில் வரையறுக்கப்பட்ட நன்மை கட்டப்பட்டதின் எதிர்காலப் பெறுமதியாகும்.

வரையறுக்கப்பட்ட நன்மை கட்டப்பட்டதின் எந்தவொரு இலாபம் அல்லது நட்பும அமை எழும் காலகட்டத்தில் விரிவான வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும்.

1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை செலுத்தல் சட்டத்தின் பிரகாரம் ஒரு கம்பனியில் இடையறாது ஐந்து வருடகால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் மட்டும் ஊழியர்களுக்கு பணிக்கொடை செலுத்துவதற்கான பொறுப்பு ஏற்படும்.

இலங்கை கணக்கீட்டு தரநியமம் 19 இல் பரிந்துரைக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட அலகுவரை முறை; ஆண்டிற்கான பற்றாக்குறை அல்லது கட்டணத்தை அடையாளம் காண்பதற்கு பணியாளர் நன்மைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் குறிப்பு இலக்கம் 17 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(ஆ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி

ஊழியர் சேமலாப நிதிக்கான பங்களிப்புத் தொகை மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகை என்பவற்றுக்காக தகைமைபெறும் சகல

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

ஊழியர்களும் உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் உரிய பங்களிப்பு நிதியங்களின் மூலம் அரவணக்கப்படுகின்றன. ஊழியர்களை உள்வாங்குகின்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேற்கொள்ளப்படும் போது விபரமான வருமானக் கூற்றில் செலவாக இனங்காணப்படும்.

2.2.21 வருமானம் இனங்காணப்படுதல்

வருமானம் இனங்காணப்படுதல்

எப்போது பணம் செலுத்தப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்கு பாயும் சாத்தியம் உள்ள அளவிற்கும், வருமானத்தை நம்பத்தகுந்த முறையில் அளவிடக்கூடிய அளவிற்கும் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது. ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட கட்டண விதிமுறைகள் மற்றும் வரிகள் தவிர்த்து கிடைக்கப்பட்ட அல்லது கிடைக்கப்பட வேண்டிய தொகையின் சீர்தரப்படுபு பெறுமதியில் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படும். வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுவதற்கு முன்னர் பின் வரும் குறிப்பிட்ட ஏற்பிசைவு அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

(அ) பொருட்களின் விற்பனை

சாதாரணமாக பொருட்களை வழங்கும்போது, பொருட்களின் உரிமையின் குறிப்பிடத்தக்க அபாயங்கள் மற்றும் அனுசூலங்கள் வாடியாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளபோது பொருட்களின் விற்பனையின் மூலமான வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஆ) சேவைகளை வழங்குதல்

சேவைகளை வழங்குவதற்கான வருமானம் அச்சேவைகள் வழங்கப்பட்ட அல்லது ஈடேற்றப் பட்ட கணக்கீட்டுக் காலப்பகுதியில் ஏற்பிசைவு செய்யப்படும்.

(இ) வட்டி வருமானம்

வட்டி வருமானம் பண அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஈ) ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் அட்டுறு அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(உ) ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குதல்

ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குதல்படுதல் மூலமான இலாபம்/நட்டம் விற்பனை இடம்பெற்ற மற்றும் கையளிக்கப்படும் அனுப்பாணை வழங்கப்பட்ட காலப்பகுதியில் இனங்காணப்படும்.

2.2.22 செலவினம் இனங்காணப்படுதல்

(அ) வருமானத்தின் செலவு

விரிவான வருமான அறிக்கையில் செலவுகள் ஆணவை மேற்கொள்ளப்பட்ட செலவு மற்றும் குறிப்பிட்ட வருமானம் சட்டத்தில் ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்பின் அடிப்படையில்

ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. பயனுள்ள வகையில் வணிகத்தை நடத்துவதற்கும் மூலதன சொத்துக்களை செயல்திறன் மிக்க வகையில் பராமரிப்பதற்கும் செய்யப்படும் அனைத்து செலவினங்களும், ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் வரை வருகையில் வருமானத்திற்கு அறவிடப்படுகின்றன.

(ஆ) மூலதனச் செலவினம்

வியாபாரத்தை தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குத் தேவையான நிரந்தர இயல்பு -டைய சொத்துக்களை வகைப்படுத்துதல், விரிவுபடுத்துதல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக அல்லது வணிகத்தின் திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மூலதனச் செலவாக கருதப்படும்.

(இ) கடன்பெறல் செலவுகள்

எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு அல்லது விற்பனைக்குத் தயாராகவதற்கு கணிசமான காலம் எடுக்கும் சொத்துக்களை கையகப்படுத்துதல், நிர்மாணித்தல் அல்லது உற்பத்தி செய்வதற்கு நேரடியாக சுமத்தக்கூடிய கடன்பெறல் செலவுகள், அந்தந்த சொத்துகளின் கிரயத்தின் ஒரு பகுதியாக மூலதனமாக்கப்படுகின்றன. மற்ற அனைத்து கடன் செலவுகளும் அவை நிகழும் காலகட்டத்தில் செலவிடப்படுகின்றன. கடன் வாங்கும் செலவுகள், வட்டி மற்றும் நிதிக் கடன் வாங்குவது தொடர்பாக நிறுவனம் மேற்கொண்ட பிற செலவுகளைக் கொண்டிருக்கும்.

(ஈ) நிகர நிதி வருமானம் / கிரயம்

நிதி வருமானம் ஆனது முதலீடு செய்யப்பட்ட நிதிகள் மற்றும் ஊழியர்களின் கடன்களுக்கான வட்டி வருமானத்தையும், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்தரப்படுபு பெறுமதியில் நிதிச் சொத்துக்களின் சீர்தரப்படுபு பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்குகின்றன. விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி, இலாபம் அல்லது நட்டம் அட்டுறு ஆகும்போது வட்டி வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

கடன் பெறல் மீதான வட்டிச் செலவினங்கள், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்தரப்படுபு பெறுமதிக்கு நிதிச் சொத்துக்களின் சீர்தரப்படுபு பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள், நிதிச் சொத்துக்களில் இனங்காணப்பட்ட சேத இழப்பு நட்டங்கள், விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி இலாபம் அல்லது நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஒரு சொத்தின் கையகப்படுத்தல், கட்டுமானம் அல்லது உற்பத்திக்கு நேரடியாக சுமத்த முடியாத கடன் பெறல் கிரயங்கள் என்பவற்றைக் கொண்டு நிதிக் கிரயங்கள் அமைந்துள்ளன.

(உ) அறவிட முடியாத கடன்களுக்கான ஏற்பாடுகள்

கடந்த நிகழ்வுகளின் விளைவாக நிறுவனம் சட்டரீதியான அல்லது செயற்பாட்டுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் போது ஏற்பாடுகள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. கட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு பொருளாதார

நன்மைகளை உள்ளடக்கிய வளங்களின் வெளிப்பாய்ச்சல் தேவைப்படலாம் என்பதோடு கட்டுப்பாட்டின் அளவு குறித்த நம்பகமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். தனிப்பட்ட நிறுவனங்களை அறவிடுவதற்கான இயலுமை நலனுக்கமாக ஆராயப்பட்டதோடு அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட அறவிட முடியாத கடன்கள் செலவுகளாக ஏற்பிசைவு செய்யப்பட்டுள்ளன.

2.2.23 தொடர்புடைய தரப்புக்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு தரப்பினரின் நிதி மற்றும் தொழிற்பாட்டுக் கொள்கைகள் / முடிவுகளின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் செலுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு மற்றத் தரப்பினர் திறன் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய விவரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 23 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்-தாபனத்துடன் தொடர்பான எந்த நிறுவனங்களும் இல்லை

2.2.24 காசுப் பாய்ச்சல் கூற்று

“நேரில் முறை” யைப் பயன்படுத்தி காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டுள்ளது

2.2.25 பிரிவுசார் தகவல்கள்

ஒரு தொழிற்பாட்டு பிரிவு என்பது நிறுவனத்தின் ஒரு கூறாகும் என்பதோடு அது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் மற்றும் செலவுகளையும் மேற்கொள்ளலாம். அதில் நிறுவனத்தின் பிற கூறுகளுடனான ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வருவாய் மற்றும் செலவுகள் உள்ளடங்கும். பிரிவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வளங்கள் குறித்த முடிவுகளை எடுக்கவும் அதன் செயல்திறனை மதிப்பிடவும் அனைத்து தொழிற்பாட்டுப் பிரிவுகளின் தொழிற்பாட்டு முடிவுகளும் நிறுவனத்தின் நிர்வாகத்தால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதற்காக தனித்துவமான நிதிசார் தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்புடைய விவரங்கள் அந்தந்த நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

2.2.26 ஒரு பங்குக்கான ஈட்டல்

நிறுவனத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு உடைமையாக்கத்தக்க இலாபம் அல்லது நட்டத்தை குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனத்தில் உள்ள நிறையேற்று சராசரி பங்குகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் ஒரு அடிப்படை பங்குக்கான ஈட்டல் கணக்கிடப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

2.2.27 அறிக்கையில் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையில் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் ஆனவை சாதகமான மற்றும் சாதகமற்ற நிகழ்வுகளாகும். அவை அறிக்கையில் காலத்தின் முடிவிற்கும் நிதிக் கூற்றுக்கள் வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் நிகழ்கின்றன.

அந்த நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு, நிதிக் கூற்றுக்களில் தேவையான இடங்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிக் கூற்றுக்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் தேவைப்படும் அறிக்கையில் திகதிக்குப் பின்னர் எந்த நிகழ்வுகளும் இடம்பெறவில்லை.

2.2.28 கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும்

அறிக்கையில் திகதியில் உள்ள கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும், நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 24 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2.2.29 நிதிக் கூற்றுக்களுக்கான பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமான முறையில் அவற்றை முன்வைத்தல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும். மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களை வழங்குவதற்கான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல், பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து பிரயோகித்தல் மற்றும் சூழ்நிலைகளில் நியாயமான கணக்கீட்டு மதிப்பீடுகளைத் தயாரித்தல் என்பன மேற்படி பொறுப்பில் அடங்கும்.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 03 - வருமானம்

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
மொத்த விற்பனை	3,474,585,182	4,335,976,898
கழி : விற்பனை இலாபம்	(1,005,827)	(1,801,723)
தேறிய விற்பனை(குறிப்பு 03.01)	3,473,579,355	4,334,175,176

குறிப்பு 03.01 - வர்த்தக பொருட்கள் (தேறிய விற்பனை)

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள்	696,841,274	767,934,157
ICT உற்பத்திகள்	456,579,898	604,046,918
அலுவலக வழங்கல்கள்	619,773,850	532,512,338
வாகன உற்பத்திகள்	223,230,910	257,081,798
தீர்வையற்ற சாப்பு(கடை)	416,275,725	783,301,510
மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள்	221,241,408	297,487,998
விசேட கருத்திட்ட அலகு	176,183,621	216,406,431
வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்	163,266,101	259,173,624
நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும்	193,723,958	271,006,723
ஒதுக்கப்படாத (ஏனைய)	306,462,610	345,223,678
3,473,579,355	4,334,175,176	

குறிப்பு 03.02 - பிரிவு தொழிற்பாட்டு பெறுபேறுகள் (மொத்த இலாபம்)

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள்	201,279,967	246,604,335
ICT உற்பத்திகள்	46,661,751	46,678,195
அலுவலக வழங்கல்கள்	82,116,062	53,616,357
வாகன உற்பத்திகள்	24,383,169	18,889,668
தீர்வையற்ற சாப்பு(கடை)	131,094,537	277,264,230
மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள்	31,741,015	34,722,307
விசேட கருத்திட்ட அலகு	18,758,879	16,218,823
வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்	27,166,103	32,333,881
நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும்	24,150,866	24,742,990
ஒதுக்கப்படாத (ஏனைய)	43,155,354	37,417,186
630,507,703	788,487,971	

குறிப்பு 04 - ஏனைய தொழிற்பாட்டு வருமானம்

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
செலாவணி மீதான இலாபம் / நட்டம்	63,010	16,240
பல்வகை வருமானம் (குறிப்பு 04.01)	125,996	63,491
பொலிஸ் திணைக்களம் - கமிஷன்	-	3,080,780
இலங்கை இராணுவம் - கமிஷன்	-	12,707,368
வழங்குனர்களை பதிவுசெய்தல் வருமானம்	769,520	685,813
ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் ஏனைய வருமானங்கள் - கடன் / வாடகை மீதான கொள்வனவுகள்	934,288	1,442,481
நிலையான சொத்துக்களின் விற்பனை	1,300	19,991
கிடைத்த வாடகை - செயல்பெற்ற	753,333	-
2,647,447	18,016,165	

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

(குறிப்பு 04.01) - பல்வகை வருமானம்

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
சேதமான உருப்படிக்களுக்கான விற்பனை	114,808	63,391
ஏனைய	11,188	-
	125,996	63,391

குறிப்பு 05 - விநியோகித்தல் செலவு

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
விற்பனை ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்	3,974,337	27,253,955
மாதிரிச் செலவினங்கள்	3,038,801	2,505,553
கேள்விப்பத்திர படிவங்கள்	2,266,057	2,982,159
வழங்குனர்களை பதிவுசெய்வதற்கான கட்டணம்	4,764,522	4,837,837
களஞ்சிய மற்றும் களஞ்சியறை வாடகை	25,408,995	29,877,954
லாரிக் கூலி / போக்குவரத்து	3,886,830	9,084,296
சேவைக்கட்டணங்கள்	756,759	3,461,777
விற்பனை செலவின மீளளிப்பு	13,870,057	14,813,869
கடன் சேகரிப்புச் செலவினங்கள் மீளளிப்பு	1,766,522	1,682,082
வர்த்தக விழாக்காட்சிச் செலவுகள்	90,310	53,165
உரிமக் கட்டணம் - விற்பனை	506,652	438,456
போக்குவரத்து செலவுகள்	28,100	204,623
வர்த்தக மேம்பாட்டுச் செலவுகள்	3,597,291	5,290,248
விளம்பரப் பிரச்சாரம்	1,865,814	5,044,701
பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதலுக்கான செலவுகள்	43,705	88,436
அனுமதிக்கப்படாத வற்வரி	2,399,166	2,523,163
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி	22,793,485	26,615,850
அறவிட முடியாக் கடன் மற்றும் ஐயக்கடன்	183,950	70,424
நிறுவன வாடிக்கையாளர்களுக்கான விற்பனை ஊக்குவிப்பு	1,002,344	2,277,860
இருப்புக்களுக்கான சேதன இழப்பு	623,514	8,965,684
கடனாளிகளுக்கான சேத இழப்பு	880,003	(3,391,900)
	93,747,214	144,680,192

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 06 - நிருவாகச் செலவுகள்	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
சம்பளம்	130,022,458	131,058,213
ஊ.சே.நி	25,249,609	25,715,756
ந.பொ.நி	5,049,922	5,145,201
மேலதிக நேர மற்றும் விசேட கொடுப்பனவுகள்	37,506,919	40,788,685
புதுவருட முற்பணக் கொடுப்பனவுகள்	19,916,968	16,523,446
ஒப்பந்த மற்றும் அமய ஊழியர் சம்பளம்	60,150,527	60,505,052
பதவியணி நலன் கிரயம்	1,239,614	490,696
தொழிலாளர் நட்டஈடுகள்	200,000	-
பதவியணி நலனோம்பல்	7,751,469	6,134,382
பதவியணி மருத்துவச் செலவினங்கள்	3,908,077	2,855,983
பதவியணி வாகன எரிபொருள் கொடுப்பனவுகள்	16,956,705	16,454,366
குடும்ப நலன் உதவி	4,063,000	3,570,000
சீருடை	564,130	1,387,853
உழைப்புக் கட்டணம்	2,984,655	2,976,520
மரணப் பணிக்கடை	400,000	300,000
பெற்றுக்கொள்ளாத விடுமுறைக்கான தொகைகள்	7,999,164	5,685,541
பணிக்கொடை ஏற்பாடுகள்	5,214,624	4,151,134
போக்குவரத்து மற்றும் பிழைப்பூதியப்படிக்கள்	6,043,617	5,112,367
கணக்காய்வுக் கட்டணங்கள்	2,098,972	226,960
தொழில்சார் மற்றும் ஆலோசனக் சேவைக் கட்டணங்கள்	561,553	979,900
சட்டக் கட்டணங்கள்	187,520	275,832
செயலக நடவடிக்கைகளும் ஏனைய செலவுகளும்	760,035	410,000
பணிப்பாளர்களின் சம்பளம்	1,720,188	1,740,000
பணிப்பாளர்களுக்கான கட்டணங்கள்	346,800	348,500
பணிப்பாளர் கூட்டச் செலவுகள்	12,850	15,065
காப்புறுதி - சாதாரண	1,835,451	2,356,607
ஆதனவரி மற்றும் வரிகள்	1,165,823	2,954,725
அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்	280,984	365,297
தொலைபேசிக் கட்டணங்கள்	12,953,681	14,366,476
மின்சாரம்	18,016,725	14,414,405
தபால் கட்டணம்	1,850,972	1,679,691
நீர்	2,783,825	2,016,490
செய்தித் தாள் மற்றும் வார வெளியீடுகள்	120,693	60,810
அச்ச மற்றும் காகிதாதிகள்	9,793,662	9,516,595
பராமரிப்பு - கட்டடங்கள்	16,938	145,922
பராமரிப்பு - அலுவலக உபகரணங்கள்	7,642,471	11,939,700
பராமரிப்பு - களஞ்சிய உபகரணங்கள்	1,702,652	5,715,209
பராமரிப்பு - காட்சியறை	13,387,498	11,256,481
பராமரிப்பு - வாகனங்கள்	5,835,964	5,824,475
மோட்டார் வாகனப் பதிவு மற்றும் காப்புறுதி	331,671	286,441
எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்	5,644,716	5,676,136
கணினி முகாமைத்துவக் கட்டணங்கள்	127,908	244,768
கணினி பராமரிப்பு	2,867,821	3,027,882
தேய்மானம் கட்டடங்கள்	1,661,084	1,661,084
தேய்மானம் வாகனங்கள்	1,564,823	4,364,829
தேய்மானம் - பொறி மற்றும் உபகரணங்கள்	8,109,246	10,293,020
தேய்மானம் - தளபாடங்கள்	7,303,452	6,889,736
தேய்மானம் - கருவிகளும் உபகரணங்களும்	362,551	331,296
குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக, காட்சியறை நிர்மாணத் தேய்மானம்	20,169,001	24,987,386
வாகனம் வாடகைக்குப் பெறப்படுதல்	4,717,846	5,681,570
வங்கிக் கட்டணங்கள்	15,955,597	13,231,833
பதவியணி அபிவிருத்தி மற்றும் பயிற்சிச் செலவுகள்	396,325	283,920
மிகைக் கட்டணம்	438,048	1,254,690
வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள்	979,604	1,795,904
	488,926,409	495,474,830

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 07 - தேரிய நிதி வருமானம் / (செலவு)

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வட்டி வருமானம்		
குறுகியகால வைப்புகளின் மீதான வட்டி வருமானம்	71,596,082	67,834,169
பதவியணி கடன் மீதான வட்டி வருமானம்	916,437	768,175
முன்செலுத்தல் பதவியணி நலன் இரத்துச் செய்யப்படல்	1,239,614	490,696
	73,752,132	69,093,040
வட்டிச் செலவு		
மேலதிப் பற்றுக்கான வட்டி	37,634,854	37,582,837
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் வட்டி	117,074,796	108,525,924
குத்தகை வட்டி	392,320	1,356,246
	155,101,970	147,465,006
	(81,349,838)	(78,371,967)

குறிப்பு 08 - வருமான வரிச் செலவு

	குறிப்பு	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வருடத்திற்கான இலாபத்தின் மீது வருமான வரி - 2017/2018	08.01	-	16,905,232
வருடத்திற்கான இலாபத்தின் மீது வருமான வரி - 2012/2013		-	1,242,004
வருடத்திற்கான இலாபத்தின் மீது வருமான வரி - 2014/2015		-	1,390,956
கருதப்படு பங்கிலாப வரி		-	972,259
பிற்போடப்பட்ட வரிச் செலவினம்	08.02	(3,827,578)	(1,191,507)
		(3,827,578)	19,318,944

(குறிப்பு8.1) கணக்கீட்டு இலாபம் மற்றும் வருமான வரிக்கு இடையிலான இணக்கம்

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வரிவிதிப்புக் முன்னரான கணக்கீட்டு இலாபம்	(30,868,309)	87,977,147
ஏனைய மூலங்களிலிருந்தான வருமானம்	(72,349,415)	(68,602,344)
அனுமதிக்கப்படாத ஒட்டுமொத்த உருப்படிகள்	80,077,781	64,653,702
அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த உருப்படிகள்	(79,655,455)	(59,744,958)
சீர்செய்யப்பட்ட வர்த்தக இலாபம்	(102,795,399)	24,283,547
மொத்த சட்டரீதியான வருமானம்	72,349,415	92,885,891
முன்னெடுத்து வரப்பட்ட வரி இழப்புகளின் பயன்பாடு	(72,349,415)	(32,510,062)
வரி அறவிடக்கூடிய வருமானம்	-	60,375,829
28மூ வீத வருடத்திற்கான இலாபத்தின் மீதான வருமான வரி	-	16,905,232

அறிக்கையிடப்படும் திகதிக்கு முன்கொண்டு வரப்பட்ட பயன்படுத்தப்படாத வரி இழப்பு 208,716,525/- ரூபாவாக அமைந்தது. (2017/18-ரூ. 178,270,541/-).

(குறிப்பு8.2) பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை)

பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை) எழுந்தது

	2019 ரூ.ச	2018 ரூ.ச
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	(672,434)	(2,451,769)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகளுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	(1,124,864)	1,260,262
ஆயுட்கால நடத்திற்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	(2,030,280)	
	(3,827,578)	(1,191,507)

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 09 - ஒரு பங்குக்கான ஈட்டல்

பங்குக்கான அடிப்படை ஈட்டல்

ஒரு பங்கின் அடிப்படை ஈட்டல் ஆனது பங்குதாரர்களுக்காக நிகர இலாபம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாதாரண பங்குகளின் சராசரி எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

	2018 / 2019 ரூ.	2017 / 2018 ரூ.
பங்குதாரர்களுக்கு சுமத்தக்கூடிய தேறிய இலாபம்(ரூ.ச)	(27,040,732)	68,658,203
விநியோகிக்கப்பட்டுள்ள நிறையேற்றுச் சராசரி சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	10,000,000	10,000,000
ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்/(நட்டம்) (ரூ.ச)	(2.70)	6.87

பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய்

2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்கு வருவாயில் ஐதாக்கத்தினை ஏற்படுத்தும் சாதாரண பங்குகள் காணப்படவில்லை எனவே பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய் ஆனது மேற்படி அறியிடப்பட பங்கொன்றிற்கான அடிப்படை வருவாய்க்கு நிகராகும்..

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 10 - ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

கிரயம் / மறுதலை	அறுதி உரிமைக் காணி	அறுதி உரிமைக் காட்டம்	குத்தகைக் காட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட செலவினம்	மோட்டர் வாகனங்கள்	அலுவலக உபகரணங்கள்	கணினிகள்	கருவிகளும் உபகரணங்களும்	தளபடங்களும் பாகங்களும்	மொத்தம்
	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச	ரூ.ச
2018 ஏப்ரல் 01 ஆம் திகதியில்	226,240,000	52,123,790	234,575,891	86,209,348	30,694,797	53,668,640	3,312,956	68,897,365	755,722,786
சேர்த்துக்கள்									
மார்ச் 31 ஆம் திகதியில்			6,041,032	-	7,464,770	4,590,230	312,558	4,150,159	22,558,750
நிலையான சொத்துக்களை அகற்றுவதற்கான கிரயம்					639,500	-	-	13,000	652,500
2019 மார்ச் 31 ஆம் திகதியில்	226,240,000	52,123,790	240,616,922.63	86,209,348	37,520,067	58,258,870	3,625,514	73,034,524	777,629,036
தேயமானம் / சேத இழப்பு									
2018 ஏப்ரல் 01 ஆம் திகதியில்	-	47,691,751	86,250,656	83,356,562	8,385,720	48,261,041	883,992	28,573,874	303,403,596
வருடத்திற்கான கட்டணம்		1,661,084	25,273,715	1,564,823	3,752,007	4,419,739	362,551	7,303,452	44,337,371
நிலையான சொத்துக்களுக்கான அகற்றல்களின் திறண்ட தேயமானம்					77,000			7,800	84,800
2019 மார்ச் 31 ஆம் திகதியில்	-	49,352,836	111,524,371	84,921,384	12,060,727	52,680,781	1,246,544	35,869,526	347,656,168
2018 ஏப்ரல் 01 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை	226,240,000	4,432,039	148,325,235	2,852,786	22,309,076	5,407,599	2,428,963	40,323,491	452,319,189
2019 மார்ச் 31 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை	226,240,000	2,770,955	129,092,551	1,287,964	25,459,340	5,578,089	2,378,370	37,164,998	429,372,869

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 11 - பங்குகளின் முதலீடு	2018 / 2019 ரூ.₹	2017 / 2018 ரூ.₹
ஏர்சீ மருத்துவக் கம்பனி	49,990.00	49,990.00
கழி : ஏர்சீ மருத்துவக் கம்பனியின் முதலீட்டின் சேத இழப்புக்கான ஏற்பாடுகள்	(49,990.00)	(49,990.00)
	-	-
இலங்கை கப்பற் கம்பனி	20.00	20.00
	20.00	20.00

குறிப்பு 12 அ - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	குறிப்பு	2018 / 2019 ரூ.₹	2017 / 2018 ரூ.₹
நடைமுறையல்லா			
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12.1	9,610,375	8,015,155
முன்கட்டண பதவியணி நலன்கள்	12.2	703,808	566,776
		10,314,183	8,581,931
நடைமுறை			
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12.1	4,403,368	4,011,154
முன்கட்டண பதவியணி நலன்கள்	12.2	542,438	446,702
		4,945,806	4,457,856
		15,259,989	13,039,787

குறிப்பு 12.1 - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்			
வருட ஆரம்பத்தில் கடன்		13,039,785	11,330,971
வழங்கப்பட்ட கடன்		7,494,500	6,572,851
மீள் அரவிடப்பட்ட கடன்		(5,274,297)	(4,864,037)
		15,259,988	13,039,785
முன் செலுத்தப்பட்ட பதவியணி நலனுக்கான மாற்றல்		(1,246,245)	(1,013,476)
வருட இறுதியில் நிலுவை		14,013,743	12,026,309
நடைமுறையல்லா		9,610,375	8,015,155
நடைமுறை		4,403,368	4,011,154
		14,013,743	12,026,309

குறிப்பு 12.2 - முன்கட்டண பதவியணி நலன்கள்			
வருட ஆரம்பத்தில் நிலுவை		1,013,476	896,097
வருடத்தில் சேகரிப்புகள்		787,258	608,075
மதிப்பிற்குரிய		(554,464)	(490,696)
வருட இறுதியில் நிலுவை		1,246,270	1,013,476
நடைமுறையல்லா		703,808	566,776
நடைமுறை		542,438	446,701
		1,246,246	1,013,477

நிறுவனம் ஊழியர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இதேபோன்ற கடன்களுக்கான சந்தை தொடர்பானவிகிதங்களைப் பயன்படுத்தி எதிர்பார்க்கப்படும் எதிர்கால பணப்புழக்கங்களை தள்ளுபடி செய்வதன் மூலம் பணியாளர் கடன்களின் நியாயமான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஊழியர் கடன்களின் கிரயம் மற்றும் நியாயமான மதிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் முன்கட்டண ஊழியர்களின் நன்மைகளாக ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. இந்தகடன்கள் பின்னர் மதிப்பிற்குரிய செய்யப்பட்ட கிரயத்தில் அளவிடப்பட்டது.

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபன வட்டி	7%	7%
சந்தை வட்டி விகிதம்	12%	12%

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 12ஆ - இலகு கடன் செலுத்தல் திட்டம்	குறிப்பு	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
நடைமுறையல்லா			
மொத்த முதலீடு	12.3	2,943,376	2,299,237
கழி : ஈட்டப்படாத நிதி வருமானம்	12.4	(352,543)	(227,915)
		2,590,833	2,071,322
நடைமுறை			
மொத்த முதலீடு	12.3	4,237,734	4,240,375
கழி : ஈட்டப்படாத நிதி வருமானம்	12.4	(803,679)	(685,190)
		3,434,055	3,555,187
		6,024,888	5,626,509

குறிப்பு 12.3 - மொத்த முதலீடு			
வருட ஆரம்பத்தில் நிலுவை		5,626,509	8,966,365
வருடத்தில் மொத்த முதலீடு		4,994,198	4,974,634
கழி : கிடைக்கப்பட்ட வாடகை		(4,595,819)	(8,314,490)
		6,024,888	5,626,509
சேர் : ஈட்டப்படாத நிதி வருமானம்		1,156,222	913,105
வருட இறுதியில் நிலுவை		7,181,110	6,539,614
நடைமுறையல்லா		2,943,376	2,299,237
நடைமுறை		4,237,734	4,240,375
		7,181,110	6,539,612

குறிப்பு 12.4 - ஈட்டப்படாத நிதி வருமானம்			
வருட ஆரம்பத்தில் நிலுவை		913,105	1,321,535
வருடத்தில் சேகரிப்பு		1,137,338	1,177,030
கழி : வருடத்தில் வட்டி வருமானம்		(894,221)	(1,585,460)
வருட இறுதியில் நிலுவை		1,156,222	913,105
நடைமுறையல்லா		352,543	227,915
நடைமுறை		803,679	685,190
		1,156,222	913,105

குறிப்பு 13 - இருப்புக்கள்	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
இருப்புக்கள் தீர்க்கப்படுதல்	611,541,580	821,082,524
போக்குவரத்தில் உள்ள பொருட்கள்	55,789,003	62,651,015
சேதமாகியுள்ள மற்றும் மெதுவாக விற்பனையாகும் இருப்புக்களுக்கான ஏற்பாடுகள்	(12,248,760)	(11,625,245)
	655,081,823	872,108,293

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 14 - வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வர்த்தகக் கடனாளிகள்	815,411,249	898,985,241
கடனாளி சேத இழப்பு	(8,905,261)	(8,025,258)
	806,505,988	890,959,983
பண்டிகை முற்பணம்	2,601,750	2,728,000
மின்சாரத்திற்கான வைப்புகள்	825,000	163,000
பாதுகாப்பு வைப்புகள் - தே.சே.வங்கி	1,061,156	1,031,266
வாடகை பண வைப்புகள்	22,164,288	17,958,185
பல்வகை வைப்புகள்	606,500	506,500
துறைமுக அதிகாரசபை - PVQ	50,000	50,000
முன்கூட்டிய செலுத்தல்கள்	3,722,673	366,108
சில்லறை செலவுத் தொகைகளிலிருந்து பதவியணிக்கான முற்பணம்	26,500	52,000
L/பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி	600,000	600,000
கிடைக்கப்படவேண்டிய வற்றி	-	143,958
கிடைக்கப்படவேண்டிய வட்டி	25,810,101	25,509,624
த.தொ.சுய மதிப்பீட்டுச் செலுத்தல்	2,776,691	-
கிடைக்கப்பட வேண்டிய தடுத்துவைக்கப்பட்ட வற்றி	37,901	-
தொங்கற் வற் கணக்கு	1,239,708	1,240,734
கல்வி அமைச்சு	7,784,039	7,784,039
பலவிதமான செலவுகள் முற்பணம்	1,503,113	1,983,449
சேவைகளுக்கான முற்பணம்	1,830,476	666,185
ஏனைய செலுத்தவைகள் மீதான முற்பணம்	4,517,081	4,517,081
கேள்விப் பத்திரங்கள் மற்றும் ஏனைய வைப்புகள்	97,200	367,025
வாடகை முற்பணம் செலுத்தல் வருடம் 01	-	15,000
வட்டி மீது தடுத்துவைத்தல் வரி	3,650,406	-
கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி	-	-
கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - சம்பத் வங்கி	10,730,000	-
பதவியணி கடனாளிகள் - சம்பள முற்பணம்	36,000	33,000
டேவிட் பிரிஸ் மோட்டார் வாகன கம்பனி	1,074,440	1,074,440
வெள்ள நிவாரண சேகரிப்புக் கணக்கு	-	263,085
பழுதடைந்த பெற்றரி கட்டுப்பாட்டுக் கணக்கு	384,997	-
சையன்டர் டெக்னொலொஜி (தனியார்) கம்பனி	1,805,000	-
கடன் / வாடகை மீது கொள்வனவு, காப்புறுதி மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை.	3,272,576	2,781,626
	904,713,585	960,794,288

கடனாளி சேத இழப்புகள் பற்றிய குறிப்பு நிதிக் கூற்றின் கீழ் உள்ளடக்கப்படவுள்ளது.

கடனாளிகளின் சேத இழப்பானது கூட்டு சேத இழப்பு அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கிட எஸ்.டி.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதுடன் 1 வருடத்திற்கு மேல் உள்ள கடன்களின் 5% சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பு 15 - கையிலுள்ள காசும் காசுக்குச் சமமானவைகளும்.	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வங்கியிலுள்ள பணம்		
இலங்கை வங்கி (க.இ. 8859546)	270,658	270,658
சம்பத் வங்கி (க.இ. 000930000337)	-	491,890
இலங்கை வங்கி (க.இ. 1060)	20,097	20,347
மக்கள் வங்கி - குருநாகல்	389,830	1,692,691
மக்கள் வங்கி - கண்டி	864,892	3,765,446
மக்கள் வங்கி - மாத்தறை	1,281,302	6,806,415
மக்கள் வங்கி - கல்முனை	687,610	663,731
மக்கள் வங்கி - பொலன்னறுவை	1,726,542	1,157,094
சில்லறைச் செலவுப் பணம்	544,139	572,551
கையிருப்புத் தொகை	31,396,508	23,593,507
	37,181,578	39,034,331

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 16 வட்டியைக் கொண்டுள்ள பொறுப்புகள் - குத்தகை

	நிஷன ஜீப் WPX 9352 ரூ.ச	அல்டோ கார் KY 6145 / KY 6148 ரூ.ச	மொத்தம் ரூ.ச
2018 ஏப்ரல் 01 திகதியில் நிலுவை	4,364,643	1,207,643	7,336,353
கழி : செலுத்தப்பட்ட வாடகை	(4,364,643)	(1,035,000)	(7,163,710)
2019 மார்ச் 31 இல் நிலுவை	-	172,643	172,643
தடுத்துவைக்கப்பட்ட வட்டி			
2018 ஏப்ரல் 01 திகதியில் நிலுவை	390,635	95,921	603,588
கழி : இலாப நடட்டத்திற்கான செலுத்தல்கள்	(390,635)	(93,054)	(600,721)
2019 மார்ச் 31 இல் நிலுவை	-	2,867	2,867
வட்டி கொண்ட பொறுப்புகள் - நடைமுறையல்லா			
2019 மார்ச் 31 இல் நிலுவை	-	-	-
வட்டி கொண்ட பொறுப்புகள் நடைமுறை			
2019 மார்ச் 31 இல் நிலுவை	-	169,776	169,776

குறிப்பு 17 - இளைப்பாறல் நலன் திட்டம்

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வருடத்தின் ஆரம்பத்தில் நிலுவை	29,317,174	24,217,549
வருடத்தில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகள்	6,822,026	9,794,731
வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலுத்தல்கள்	(5,923,993)	(4,695,106)
வருடத்தின் இறுதியில் நிலுவை	30,215,207	29,317,174

நன்மைகளை மதிப்பிடுவதற்கு நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையானது இலங்கைக் கணக்கீட்டு நியமம் 19 இன் ஊழியர் நன்மைகள் மூலம் எதிர்வுகூறப்பட்ட அலகு வரை முறை ஆகும்.

ஆண்டு முழுவதும் ஓய்வூதிய நலன் பொறுப்பின் இயக்கம் பின்வருமாறு

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வட்டிக் கிரயம்	3,518,060	2,477,383
நடப்பு சேவைக் கிரயம்	1,696,563	1,673,751
பதவியணி கிரயத்தில் உள்ளக்கப்பட்டுள்ள மொத்த அளவு	5,214,623	4,151,134
உடனடியாக ஏற்பிசைவு செய்யப்பட்ட தேறிய (இலாபம்) நடட்டம்	1,607,402	5,643,597
விபரமான வருமானத்தில் இனங்காணப்பட்ட மொத்த தொகை	6,822,025	9,794,731

முகாமைத்துவத்தினால் பயன்படுத்தப்பட்ட பிரதான அனுமானங்களில் பின்வருவன உள்ளடங்கும்

நிதிசார் அனுமானங்கள்	31.03.2019	31.03.2018
வட்டி விகிதம்	12%	12%
சம்பள அதிகரிப்பு விகிதம்	1%	1%
பதவியணி புரள்வுக் காரணி	5%	2%
இளைப்பாறல் வயது (வருடங்கள்)	60	60

கம்பனி தொடர்ந்து இயங்கு அமைப்பாக இருக்கும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 18 - தேறிய பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு (சொத்து)

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வருட ஆரம்பத்தில் நிலுவை	(8,049,773)	(8,438,473)
வருடத்திற்கான ஏற்பாடுகள் / மறுதலை	(3,377,505)	(1,191,507)
வருடத்திற்கான ஏற்பாடுகள் / மறுதலை	-	1,580,207
வருட இறுதியில் நிலுவை	(11,427,278)	(8,049,773)

பிற்போடப்பட்ட வரி கணக்கிடப்படுவது நிலையான சொத்துக்களின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி (தொகை) மற்றும் வரி அறவிடக்கூடிய ஒவ்வொரு செயற்பாட்டின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட வகையில் அத்தகைய சொத்துக்களில் பதிவழிக்கப்பட்ட பெறுமதி என்பவற்றுக்கிடையிலான தற்காலிக மாற்றமாகவாகும்.

நிதிநிலை அறிக்கையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி தொடர்பான நேர வேறுபாடுகளிலிருந்து எழும் வரி விளைவின் இணக்கம் பின்வருமாறு.

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
மேதுவாக விற்பனையாகும் இருப்புகளுக்கான ஏற்பாடுகள்	3,429,653	(3,255,069)
அறவிட முடியா மற்றும் ஐயக் கடனுக்கான ஏற்பாடு	2,493,473	(2,247,072)
ஊழியர் நலன் பொறுப்பு	8,460,258	(6,628,602)
வரி நடவடிக்கைகளுக்கான துரிதப்படுத்தப்பட்ட பெறுமானத் தேய்வு	(2,956,105)	4,080,970
	11,427,279	(8,049,773)

குறிப்பு 19 - குறுகிய கால கடன் பெறல்

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
நடைமுறையல்லாப் பொறுப்பு		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	32,558,000	48,182,000
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி - குத்தகை	3,125,430	9,584,780
	35,683,430	57,766,780
நடைமுறைப் பொறுப்புக்கள்		
நீண்டகால		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	15,624,000	15,624,000
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி குத்தகை.	8,750,180	24,999,600
	24,374,180	40,623,600
குறுகிய கால		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	403,947,524	350,107,546
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி	228,253,059	340,847,314
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - NDB வங்கி	122,019,094	144,496,916
	754,219,677	835,451,776
	778,593,857	876,075,376
மொத்த கடன் பொறுப்பு	814,277,287	933,842,156

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 20 - வர்த்தக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவை

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
வர்த்தக கடனாளர்	433,500,823	563,476,351
வெளிநாட்டு இறக்குமதிப் பொறுப்பு	230,462,601	112,322,682
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி	2,128,844	1,989,486
அட்டுறுச் செலவினங்கள்	30,859,734	38,610,801
வற்றவரி	10,063,285	14,636,240
ஏனைய கடனாளர்கள் - நானாவித	4,698,029	1,638,548
கணக்காய்வுக் கட்டணங்கள்	2,304,000	453,920
பாதுகாப்பு வைப்பீடு - தே.சே.வங்கி	1,061,156	1,031,266
ஊ.சே.நி	3,489,849	3,588,728
ஊ.ந.பொ.நிதி	418,782	430,647
பதவியணி கடனாளர்கள் - மீண்டும் வங்கியிலிடப்பட்ட சம்பளம் போன்றவை	146,883	781,065
சம்பளக் குறைப்புகள்	332,475	617,580
சம்பளக் குறைப்புகள் - பதவியணி மற்றும் ஏனையோர்.	-	57,244
பதவியணி பொழுதுபோக்கு நிதியம்	225,021	488,105
ஏபீசீ ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்	1,041,629	1,041,629
சாலா என்டர்பிரைசஸ்	95,507	95,507
அபான்ஸ் தனியார் நிறுவனம்	1,920,661	1,920,661
கருதப்பட்ட பங்கிலாப வரி	-	972,259
மீள் செலுத்தப்பட வேண்டிய கேள்விப்பத்திர வைப்பீடுகள்	60,070	5,000
செலுத்தப்பட வேண்டிய தடுத்துவைத்தல் வரி	9,478	-
பழுதடைந்த பெற்றரி கட்டுப்பாட்டுக் கணக்கு	-	115,200
எட்டிசலார்ட் கடன் அட்டை வருமானம்	748,683	748,683
இலவச விநியோக கட்டுப்பாட்டுக் கணக்கு	32,736	1,004,115
முத்திரைக் கட்டண செலவு அறிவிடப்படுதல்	30,250	32,650
கடன் / வாடகை மீதான கொள்வனவு முற்பணம்	1,266,905	167,984
குத்தகை உபகரணங்களுக்கான கடனாளர்கள்	182,625	13,500
வருட இறுதியில் விற்பனை ஊக்குவிப்புக்காகக் கிடைத்த பணம்	-	5,054,907
யாழ்ப்பாண காட்சியறை	415,128	358,568
கடன் / வாடகை மீதான கொள்வனவுக்காக செலுத்தப்படவேண்டிய காப்புறுதி	56,098	56,098
கடன் / வாடகை மீதான கொள்வனவுக்காக செலுத்தப்படவேண்டிய முத்திரைக் கட்டணம்	8,870	3,090
ஸ்டெபர்ட் மோட்டார் தனியார் கம்பனி	28,000	28,000
தடுத்துவைத்தல்கள்	2,746,906	2,098,458
சேவை ஒப்பந்தங்கள் மீதான தடுத்துவைத்தல்	972,288	421,127
சையன்டர் டெக்னாலொஜி தனியார் கம்பனி	-	(2,031,125)
வருமான இழப்பினை செலுத்தித் தீர்க்கும் கணக்கு - யாழ் காட்சியறை	238,765	-
	729,546,081	752,228,973

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 21 - வங்கி மேலதிகப் பற்று

	2018 / 2019 ரூ.ச	2017 / 2018 ரூ.ச
மக்கள் வங்கி (கணக்கிலக்கம் 004100120210918)	359,036,652	380,942,013
சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974)	20,195,355	10,826,465
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	352,453	-
தே.அ.வங்கி (கணக்கிலக்கம் 101000160408)	9,436,894	9,447,240
	389,021,354	401,215,719

குறிப்பு 22 - அரசாங்க மானியம் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு

நாராஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் மெகா காட்சியறை நிர்மாணிக்கப்படுவது தொடர்பாக பின்வரும் அரசாங்க மானியம் பெறப்பட்டது.

2017/18 -	ரூ. 41,488,113.60
2018/19 -	ரூ. 9,559,023.90
	<u>ரூ. 51,047,137.50</u>

நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள பெரும் காட்சியறையானது 30 வருட காலத்திற்கான குத்தகை சொத்து ஆகும். ஆயினும், இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மூலதனச் செலவும் மேற்கொள்ளப்பட்டதோடு கணக்கீட்டு நியமத்தின்படி 13 ஆண்டுகளின் சாதாரண தேய்மானக் கொள்கை பயன்படுத்தப்பட்டது. மேற்கண்ட அரசாங்க மானியம் பின்னர் பெறப்பட்டதுடன் எல்.கே.ஏ.எஸ் 20 க்கு இணங்க, சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகையை கணக்கிடுவதில் மானியத்தை கழிப்பதாக கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. குறைக்கப்பட்ட தேய்மானச் செலவுகளாக தேய்மானம் செய்யத்தக்க சொத்தின் ஆயுட்காலம் மீதான இலாயம் மற்றும் நடத்தலில் இந்த மானியம் இனங்காணப்பட்டுள்ளது. அதன்படி மீதமுள்ள 10 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு 2018 / 19 ஆம் ஆண்டில் 5,104,713.75 வசூலிக்கப்பட்டதுடன் 2027 / 28 ஆண்டு வரை தொடரும்.

குறிப்பு 23 - குறிப்பு - சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

A) அபிரதான முகாமைத்துவ ஆளணியுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கைக் கணக்கீட்டு நியமம் 24 - சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான வெளிப்பாடுகளின் பிரகாரம் பிரதான முகாமை ஆளணி எனப்படுவது நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு உள்ளவர்கள் ஆவார்கள். அதன்படி, பணிப்பாளர் சபைக்கு (நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்கள் உட்பட), பணிப்பாளர் சபைக்கு அண்மித்த கீழ் மட்டத்தில் உள்ள நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான முகாமைத்துவ ஆளணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

- பணிப்பாளர்களுக்கான கடன்
கம்பெனியின் பணிப்பாளர்களுக்கு எதுவித கடனும் வழங்கப்படவில்லை.
- பிரதான முகாமைத்துவ ஆளணியுடனான வேறு கொடுக்கல் வாங்கல்கள்
இந்த நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 23 (அ-ஹை) இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களைத் தவிர பிரதான முகாமைத்துவ ஆளணியுடன் எதுவித கொடுக்கல் வாங்கலும் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பு 24 - மூலதன கடப்பாடுகள்

2019 மார்ச் 31 ஆம் திகதியில் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த மூலதன செலவுகள் காணப்படவில்லை.

குறிப்பு 25 - அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

ஐந்தொகை திகதியின் பின்னர் கூட்டுத்தாபனத்தின் பிரதான தலைமையக வளாகம் கொழும்பு 2 நவம் மாவத்தை 100 எனும் இடத்திலிருந்து நாராஹேன்பிற்றி பொருளாதார

நிலையத்திற்கு கொண்டு செல்லல்

கூட்டுத்தாபனத்தின் இன்றைய அமைவிடம் மாநகர தேசிய கருத்திடத்திற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்திற்குள் வருவதனால் மற்றும் மாதாந்த குத்தகை வாடகைச் செலுத்தி நாராஹேன்பிற்றி பிரதான காட்சியறையில் காணப்படுகின்ற பயன்படுத்தப்படாத பகுதியில் பயன்பெறுவதற்காக கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் அதன் இன்றைய அமைவிடமாகிய இலக்கம் 100 நவம் மாவத்தையிலிருந்து நாராஹேன்பிற்றி பொருளாதார நிலையம் வரை கொண்டு செல்லல் இடம்பெறுமென கூட்டுத்தாபனத்தின் முகாமைத்தவம் கருதுகின்றது. எவ்வாறாயினும், புதிய அபிவிருத்தி இடம்பெறும்போது கூட்டுத்தாபனத்தின் ஐந்தொகையை வலுவூட்டுவதற்காக கூட்டுத்தாபனத்தின் இன்றைய காணி மற்றும் கட்டிடம் மீள் மதிப்பீடு செய்யப்படும்.

குறிப்பு 26 - ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

ஒப்பிடுவதை எளிதாக்குவதற்காக, முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவைகள் நடப்பு ஆண்டின் வகைப்படுத்தலுக்கு இணங்க மீள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 27 - நிதி இடர் முகாமைத்துவம்

மொத்தப் பகுப்பாய்வு

நிதிக் கருவிகளைப் பயன்படுத்தி பின்வரும் அபாய நேர்வுகளுக்கு கூட்டுத்தாபனம் உட்படும்.

- கடன் அபாநேர்வு (அபாயம்)
- திரவத்தன்மை அபாயநேர்வு (அபாயம்)
- சந்தை அபாய நேர்வு (அபாயம்) (நாணய நட்ட ஆபத்து மற்றும் வட்டிவிகித ஆபத்து உட்பட)

மேற்படி ஒவ்வொரு அபாயங்களுக்கும்மான கூட்டுத்தாபனத்தின் வெளிப்பாடு பற்றிய தரம் மற்றும் அளவுசார் தகவல்கள் மற்றும் ஆபத்து அளவிடப்படுதல் மற்றும் முகாமைத்துவம் செய்யப்படுதல் என்பவற்றுக்காக கூட்டுத்தாபனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் இந்த குறிப்பு முன்வைக்கின்றன.

இடர் முகாமைத்துவ சட்டகம்

கூட்டுத்தாபனத்தின் இடர் முகாமைத்துவ சட்டகத்தை நிறுவுவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பணிப்பாளர் குழுவிற்கு ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளது. கூட்டுத்தாபனத்தின் அபாய முகாமைத்துவக் கொள்கைகள் ஆனவை கூட்டுத்தாபனம் முகங்கொடுக்கும் ஆபத்துக்களை அடையாளம் காணவும் பகுப்பாய்வு செய்யவும், பொருத்தமான இடர் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமைக்கவும், ஆபத்து மற்றும் வரம்புகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் நிறுவப்பட்டுள்ளன. சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்க இடர் முகாமைத்துவ கொள்கைகள் மற்றும் முறைமைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

கடன் ஆபத்து

கடன் ஆபத்து என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு நிதிக் கருவியின் எதிர்த்தரப்பு அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் இடம்பெறுகின்ற நிதிசார் நட்டம் என்பதோடு அது அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்தும் முதலீட்டுப் பத்திரங்களிலிருந்தும் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைக்கப்பட வேண்டியவைகளிலிருந்து முக்கியமாக எழுகிறது.

திரவத்தன்மை ஆபத்து

திரவத்தன்மை ஆபத்து எனப்படுவது பணம் அல்லது வேறொரு நிதிச் சொத்தை வழங்குவதன் மூலம் தீர்க்கப்படும் அதன் நிதிப் பொறுப்புக்களுடன் தொடர்புடைய கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் அபாயமாகும். இந்த அபாயத்தை நிர்வகிப்பதற்கான கூட்டுத்தாபனத்தின் அணுகுமுறையானது, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புகள் அல்லது நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் ஏற்படாமல், அதன் கடன்களை பூர்த்தி செய்ய போதுமான திரவத்தன்மை எப்போதும் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

திரவத்தன்மை அபாயத்தை அளவிடுவதற்கும் தணிப்பதற்கும்,கூட்டுத்தாபனம் அதன் தேரிய தொழிற்பாட்டு பணப்பாய்ச்சலை உன்னிப்பாகக் கண்காணித்து, காசும் காசுக்குச் சமமானவைகளையும் போதிய மட்டத்தில் பேணி வந்ததோடு நிதி நிறுவனங்களிலிருந்து உறுதியான நிதி வசதிகளைப் பெற்றது.

சந்தை ஆபத்து

சந்தை ஆபத்து என்பது அந்நியச் செலாவணி விகிதங்கள், வட்டி விகிதங்கள் போன்ற சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அல்லது நிதிக் கருவிகளின் பங்குப் பெறுமதி மீது பாதிப்பை ஏற்படுத்தும். சந்தை இடர் முகாமைத்துவத்தின் நோக்கம், வருமானத்தை மேம்படுத்தும் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகளுக்குள் சந்தை ஆபத்து வெளிப்பாடுகளை முகாமை செய்வதும் கட்டுப்படுத்துவதாகும்.

வட்டி விகித ஆபத்து

வட்டி விகித ஆபத்து என்பது சந்தை வட்டி வீத மாற்றங்களின் காணரமாக நிதிக்கருவிகளின் நியாயமான பெறுமதி அல்லது எதிர்கால பணப்பாய்ச்சல் மாறுபடும் ஆபத்து ஆகும்.சந்தை வட்டி விகிதங்கள் பிரதானமாக கூட்டுத்தாபனத்தின் நீண்டகால கடன் கடப்பாடு மற்றும் மிதக்கும் வட்டி விகிதங்களுடனான முதலீடுகளுடன் தொடர்புபடுகின்றது. எவ்வாறாயினும், அறிக்கையிடல் திகதியின்படி வட்டி விகித ஆபத்தினை ஏற்படுத்தும் அளவுசார் நீண்ட கால மிதக்கும் வீதக் கடன்கள் அல்லது வைப்புக்கள் கூட்டுத்தாபனத்தில் காணப்படவில்லை.